

அத்தியாயம் 4

பேரண்டப் பொருளாதாரத் தோற்றப்பாடு

சுருக்கம்

பேரண்டப் பொருளாதார உறுதித்தன்மை பழைய நிலைக்கு மீண்டமை மற்றும் உள்நாட்டு நிச்சயமற்ற தன்மைகள் படிப்படியாக மறைந்து போனமை என்பனவற்றின் காரணமாக இலங்கையின் பொருளாதாரம் அதன் மீட்சிப்பாதையில் தொடர்ந்து முன்னேறும் என எதிர்பார்க்கப்படுகிறது. உலகளாவிய பொருளாதாரத்திலிருந்து தோன்றுகின்ற பாதகமான தாக்கங்கள் பொருளாதார தோற்றப்பாட்டில் தாக்கத்தினை ஏற்படுத்தக்கூடுமெனினும், உரிய நேரத்தில் எடுக்கப்படுகின்ற முன்கூட்டிய நடவடிக்கைகளும் எதிர்வினையான கொள்கை வழிமுறைகளும் ஒரு மோசமான தாக்கத்தினை இலகுவடுத்துமென எதிர்பார்க்கப்படுகிறது. அண்மைய காலத்திலிருந்து நடுத்தர காலப்பகுதிவரை பொருளாதார வளர்ச்சியானது, தாழ்ந்ததும் உறுதியானதுமான பணவீக்கம், குறைந்த வட்டிவீதச் சூழல், சாதகமான சந்தை மனோபாவம் மற்றும் உறுதியான பொருளாதார மற்றும் அரசியல் நிலைமைகள் என்பனவற்றின் காரணமாக செழிப்புறும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போதைய பணச்சுருக்க நிலைமைகள் 2025இன் முதலரைப்பகுதிக்குள் படிப்படியாக மறையும் என எதிர்பார்க்கப்படுவதுடன் பணவீக்கம் நடுத்தரகாலத்தில் ஏறத்தாழ இலக்கிடப்பட்ட 5 சதவீத மட்டத்தில் உறுதியடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. புவிசார் அரசியல் யோதல்கள், ஐக்கிய அமெரிக்காவின் கொள்கைச் சீராக்கங்களின் தாக்கம், மற்றைய முக்கிய நாடுகளினால் எடுக்கப்படும் பதில் வழிமுறைகள் அதேபோன்று வானிலை குழப்பங்களைத் தூண்டுகின்ற காலநிலை மாற்றங்கள் என்பன வளர்ச்சி மற்றும் பணவீக்க எதிர்வுகூறல்களுக்கு இடநேர்வுகளை தோற்றுவிக்கக்கூடும். மத்திய வங்கியின் நாணயக் கொள்கை வழிமுறைகள் முன்னோக்கிய பார்வையுடன் தொடரக்கூடும் என்பதுடன் தரவினை அடிப்படையாகக் கொண்ட அணுகுமுறையுடன் தொடரும். தாழ்ந்த வட்டி வீதங்கள் மற்றும் அரசு படுகடன் தனியார் துறையைப் பாதிக்கக்கூடிய அழுத்தங்கள் தளர்வடைந்தமை என்பனவற்றின் பின்னணியில் தனியார் கொடுகடன் வளர்ச்சி தொடர்ந்தும் ஆரோக்கியமாக விளங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இறைச் செயலாற்றத்தில் எதிர்பார்க்கப்படும் மேம்பாடுகளினால் பெருமளவிற்கு ஆதரவளிக்கப்பட்டு அரசு துறைக்கான வங்கித்தொழில் துறையின் கடன்கள் மிதமாக தொடர்ந்தும் காணப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது. வெளிநாட்டுப் பக்கத்தில் உந்து ஊர்திகளின் இறக்குமதி மீதான கட்டுப்பாடுகள் அகற்றப்பட்டமை மற்றும் பொருளாதார செயற்பாட்டு மீட்சியுடன் வர்த்தகப் பற்றாக்குறை விரிவடையும் என எதிர்பார்க்கப்படுகின்றதெனினும் வெளிநாட்டுச் செலாவணி உட்பாய்ச்சல்களில் எதிர்பார்க்கப்படும் ஆரோக்கியமான வளர்ச்சியுடன் முகாமைப்படுத்தத்தக்க மட்டத்தில் தொடர்ந்தும் காணப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. சுற்றுலா வருவாய்களில் ஏற்படுகின்ற உயர்வு, ஏனைய பணிகளின் ஏற்றுமதிகளின் வலுவான செயலாற்றம், பணவனுப்பல்களில் காணப்படும் உறுதியான வளர்ச்சி, படுகடன் மறுசீரமைப்பின் பின்னர் ஆரம்ப வருமானக் கணக்கின் மீதான சுமை குறைவடைந்தமை என்பனவற்றின் ஆதரவுடன் வெளிநாட்டு நடைமுறைக் கணக்கு தொடர்ச்சியாக மூன்றாவது ஆண்டாக 2025இலும் சிறிய அளவிலேனும் மிகையை பதிவுசெய்யக்கூடும். 2025 இற்கு அப்பால் வெளிநாட்டு நடைமுறைக்கணக்கு எதிர்க்கணியமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றதெனினும் உறுதியானதொரு மட்டத்தில் காணப்படும். அதேவேளை வெளிநாட்டு நிதியியல் கணக்கு தேறிய உட்பாய்ச்சலை பிரதிபலிக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதுடன் படுகடன் உறுதித்தன்மை பழைய நிலையை அடைதல் மற்றும் பன்னாட்டு நாணய நிதிய - விரிவாக்கப்பட்ட நிதிய நிகழ்ச்சித்திட்டம் தொடர்கின்றமை என்பன இதற்கு பக்கபலமாக அமையும்

என எதிர்பார்க்கப்பட்டது. மத்திய வங்கி நெகிழ்ச்சித்தன்மைவாய்ந்த செலாவணி வீத முறையினைத் தொடர்ந்தும் நடைமுறைப்படுத்தும் என்பதுடன் நடுத்தரகாலப்பகுதியில் வெளிநாட்டுத் தாங்கிருப்பும் கட்டியெழுப்பப்பட்டு வெளிநாட்டு அதிர்வுகளுக்கு தாக்குபிடிக்கும் விதத்தில் பாதுகாப்பான தன்மையினை உருவாக்கும். கடந்த இரண்டாண்டு காலப்பகுதியில் குறிப்பிடத்தக்களவு திருப்பத்தினைப் பதிவுசெய்த இறைத்துறை அதன் ஆரோக்கியமான செயலாற்றத்தினை இனிவரும் ஆண்டுகளிலும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகின்றதுடன் இதற்கு, பொது நிதியியல் முகாமைத்துவத்திற்கான புதிய சட்டவாக்கக் கட்டமைப்பும் பன்னாட்டு நாணய நிதிய - விரிவாக்கப்பட்ட நிதிய நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் தற்போது இடம்பெற்றுவரும் சீர்திருத்த நிகழ்ச்சித்திட்டமும் சுமுகமான நிலையொன்றினை வழங்கும். அதேவேளை மேம்பட்ட பேரண்ட நிதியியல் நிலைமைகளுடன் சேர்ந்து நிதியியல் துறைச் செயலாற்றம் இனிவரும் காலப்பகுதியிலும் தொடர்ந்தும் ஆரோக்கியமானதாக விளங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. உறுதியான பொருளாதார விரிவாக்கம் மற்றும் குறைந்த வட்டி வீத அமைப்பு என்பனவற்றின் விளைவாகவும் கடன்பாட்டாளர்களின் மீள்கொடுப்பனவு இயலாற்றல் மேம்பட்டமையின் காரணமாகவும் நிதியியல் நிறுவனங்களின் கொடுகடன் சொத்துப்பட்டியலின் இடர்நேர்வு மட்டங்கள் குறைவடையும். சட்டவாக்கம் மற்றும் ஒழுங்குமுறைப்படுத்தல் கட்டமைப்பினை வலுப்படுத்துவதற்கான மத்திய வங்கியின் தொடர்ச்சியான முயற்சிகள், நிதியியல் துறையின் மேற்பார்வை மற்றும் திரட்சிப்படுத்தலின் மேம்படுத்தல் என்பன நிதியியல் முறைமையின் உறுதித்தன்மையையும் தாக்குப்பிடிக்கும் தன்மையினையும் பலப்படுத்தும். பொருளாதாரத்தின் உறுதித்தன்மை பழைய நிலைக்கு மீண்டமை, பன்னாட்டு நாணய நிதிய - விரிவாக்கப்பட்ட நிதிய நிகழ்ச்சித்திட்டத்தின் தொடர்ச்சி, அவசியமான கட்டமைப்பு சீர்திருத்தங்களின் நடைமுறைப்படுத்தல் போன்றவை இலங்கையின் பொருளாதாரம் நடுத்தரகாலத்தில் நீடித்திருக்கும் வளர்ச்சியை எய்துவதற்கு உதவும்.

4


4.1 உலகளாவிய பொருளாதாரச் சூழல் மற்றும் தோற்றப்பாடு

வர்த்தக கொள்கை இயலாற்றலில் ஏற்பட்ட நகர்வு மற்றும் உயர்வடைந்துவரும் புவிசார் அரசியல் பதட்டங்கள் புவிசார் பொருளாதாரம் உடைந்துபோகும் தன்மையினை அதிகரித்து உலகளாவிய வளர்ச்சி வாய்ப்புகள், நிதியியல் நிலைமைகள் மற்றும் பன்னாட்டு ஒத்துழைப்பு மீது சுமையினை ஏற்படுத்துகின்றமையால் உலகளாவிய பொருளாதார நிச்சயமற்ற தன்மை அதிகமாக விளங்குகிறது. இற்றைப்படுத்தப்பட்டு 2025 சனவரியில் வெளியிடப்பட்ட பன்னாட்டு நாணய நிதியத்தின் உலகளாவிய பொருளாதார தோற்றப்பாட்டின்படி, உலகளாவிய வளர்ச்சி 2023இன் 3.3 சதவீதத்திலிருந்து 2024இல் 3.2 சதவீதத்திற்கு மிதமடைந்ததாக மதிப்பிடப்பட்டிருக்கின்றதுடன் இது வரலாற்றுச் சராசரியான 3.7 சதவீதத்திற்குக் கீழ் (2000-2019) 2025 இலும் 2026 இலும் 3.3 சதவீதத்திற்கு தொடர்ந்தும் குறைவடையுமென எறிவு செய்யப்பட்டது. எனினும், உலகளாவிய அரசியல் மற்றும் பொருளாதார தோற்றப்பாடு குறிப்பிடத்தக்களவிற்கு மாற்றமடைந்தமையின் காரணமாக இவ்வெறிவுகளில் சாத்தியமான திருத்தங்களை எதிர்காலத்தில் செய்ய யோசனை தெரிவிக்கப்பட்டது. ஐக்கிய அமெரிக்க

அரசாங்கத்தின் கொள்கை மாற்றங்களின் அளவு மற்றும் வேகம் மற்றும் மற்றைய நாடுகளினால் எடுக்கப்பட்ட பதில் நடவடிக்கைகளிலிருந்தும் இந்த நிச்சயமற்ற தன்மையின் நீடிப்பு முக்கியமாக தோன்றியது. இவ் அறிக்கையை இறுதிப்படுத்தும் காலம் வரை முறையான அறிவிப்பு எதுவும் வெளியிடப்படவில்லை என்றாலும், பரஸ்பர தீர்வை ஆட்சிக்கான அறிகுறிகள் உள்ளன. மேலும், ஐக்கிய அமெரிக்க நிர்வாகம் ஐக்கிய அமெரிக்காவின் உற்பத்திகளை உத்வேகப்படுத்துவதனையும் வர்த்தகப் பற்றாக்குறையினைக் குறைப்பதனையும் நோக்கமாகக் கொண்டு இறக்குமதி பதிலீட்டு நிகழ்ச்சி நிரலொன்றினை உருவாக்கியுள்ள வேளையில் வெளிநாட்டு உதவி, காலநிலை மாற்றம் மற்றும் நீடித்துநிலைத்திருக்கும் அபிவிருத்தி தொடர்பான சில பன்னாட்டு கடப்பாடுகளிலிருந்து விலகிக்கொள்வதற்கும் திட்டமிட்டுவருகிறது.

நிச்சயமற்ற வர்த்தகம், வழங்கல்சங்கிலி இடையூறுகள் பணவீக்க அழுத்தம் மற்றும் வெளிநாட்டு உதவி பகிர்ந்தளிப்புக்களில் ஏற்பட்டுவரும் மாற்றம் மற்றும் மூலதன பாய்ச்சல் என்பனவற்றின் தூண்டுதல் காரணமாக உலகளாவிய பொருளாதார தோற்றப்பாட்டினை மீளவடிவமைக்கும் விதத்தில்

வரைபடம் 4.1: உலகளாவிய பொருளாதாரக் கொள்கை நிச்சயமற்றதன்மை சுட்டெண்



மூலம்: பெடரல் ரிசேவ் பொருளாதார தரவுகளின் மூலம் Baker, Scott R.; Bloom, Nick; Davis, Stephen J.

4

தற்போது இடம்பெற்றுவரும் உலகளாவிய கொள்கையில் மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. ஐக்கிய அமெரிக்க கொள்கை மாற்றங்களின் காரணமாக உடனடியாக ஏற்பட்ட விளைவு வர்த்தகத்தின் நிச்சயமற்ற தன்மை உயர்வடைந்தமையாகும். இது உலகளாவிய பெறுமதிச் சங்கிலிக்கு இடையூறுகளை ஏற்படுத்தி உலகளாவிய வர்த்தகப் பாய்ச்சலையும் சிதைத்துவிடக்கூடும். ஐக்கிய அமெரிக்காவின் தீர்வை அதிகரிப்புக்கள் பாதிக்கப்பட்ட பொருளாதாரங்களின் பதில் வர்த்தக நடவடிக்கைகளை தூண்டி பின்தங்கக்கூடிய குறிப்பாக உலகளாவிய முதலீடு மற்றும் வர்த்தகங்களில் பாதிப்புக்களை ஏற்படுத்தி மெதுவான உலகளாவிய வளர்ச்சிக்கு வழிவகுக்கக்கூடிய சாத்தியங்களைக் கொண்டிருக்கிறது. 2025 மாச்சில் வெளியிடப்பட்ட பெடரல் ரிசேர்வின் பிந்திய பொருளாதார எறிவுகள் ஐக்கிய அமெரிக்காவின் பொருளாதாரம் 2024இன் வளர்ச்சி வீதமான 2.5 சதவீதத்திலிருந்து 2025இல் 1.7 சதவீதத்திற்கு மெதுவாக வளர்ச்சியடையும் என்ற எதிர்பார்ப்பினை எடுத்துக்காட்டியதுடன், புதிய ஐக்கிய அமெரிக்க தீர்வைகளில் எதிர்பார்க்கப்படும் தாக்கத்தினையும் பதில் விளைவுகளையும் பிரதிபலித்தது. ஐக்கிய அமெரிக்காவுடன் வலுவான வர்த்தக இணைப்புக்களைக் கொண்ட நாடுகள் உயர்வடைந்துவரும் செலவுகள், வீழ்ச்சியடைந்துவரும் ஏற்றுமதி போட்டித்தன்மை என்பனவற்றின் காரணமாக பொருளாதார

பாதிப்புக்களை உணரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஐரோப்பிய வலயப் பொருளாதாரங்கள் தீர்வை வழிமுறைகளிலிருந்து மட்டுப்படுத்தப்பட்ட அளவிலான நேரடி பொருளாதார தாக்கங்களை அனுபவிக்கப்பதுடன் உயர்வடைந்த புவிசார் அரசியல் நிலைமை மற்றும் நிச்சயமற்ற கொள்கை என்பன பிராந்தியத்தின் வளர்ச்சிவாய்ப்புக்களுக்கு இன்னமும் சில சவால்களை ஏற்படுத்துகின்றன. சீனாவின் சாத்தியமான தீவிரமான இறைத்தளர்த்தல் குறுங்கால வளர்ச்சி வாய்ப்புகளை ஆதரிக்கும். மேலும், பன்னாட்டு அபிவிருத்திக்கான ஐக்கிய அமெரிக்க முகவர், உலக சுகாதார அமைப்பு மற்றும் காலநிலை மீதான பாரிஸ் உடன்படிக்கை உள்ளிட்ட பன்னாட்டு கடப்பாடுகளிலிருந்து விலகிக்கொள்ளும் ஐக்கிய அமெரிக்காவின் திட்டங்கள் காலநிலை மாற்றம், சுகாதார நெருக்கடிகள் மற்றும் நீடித்துநிலைத்திருக்கும் அபிவிருத்தி போன்ற முக்கிய பிரச்சனைகளைக் கட்டுப்படுத்தும் உலகளாவிய முயற்சிகளுக்கு இடையூறுகளை ஏற்படுத்தும்.

தீர்வைகள் தொடர்ந்தும் உயர்வடைந்துவருவதனால் உலகளாவிய பணவீக்க வீழ்ச்சி தடங்கலுக்குள்ளாக்கி பணவீக்க அழுத்தங்கள் மீண்டும் புதுப்பிக்கப்பட வழிவகுக்கின்றன. மூலப் பொருட்கள் மற்றும் உருக்குகள், மற்றும் அலுமீனியம் போன்ற பண்டங்கள் உள்ளிட்ட முக்கிய இறக்குமதிகள் மீதான தீர்வைகள் விலைத்தளம்பல்களுக்கும் பணவீக்க அழுத்தங்களுக்கும்

வழிவகுக்கக்கூடும். தீர்வையினால் பாதிக்கப்பட்ட சில பொருளாதாரங்கள் பலயீனமான நுகர்வோர் கேள்வி மற்றும் மெதுவான வளர்ச்சி என்பன காரணமாக குறைந்த பணவீக்க தாக்கங்களைக் கொண்டிருக்கும் வேளையில் சில நாடுகள் பதில் தீர்வைகள், நிரம்பல் இடையூறுகள் மற்றும் பலயீனமான நாணயங்கள் என்பனவற்றின் காரணமாக பணவீக்க அழுத்தங்களுக்கு உட்படக்கூடிய தன்மை காணப்படுகிறது. எனினும், பலயீனமான சீனாவின் கேள்வி, வலுவிற்கான உலகளாவிய கேள்வி நிலவடைவதற்கான சாத்தியம் மற்றும் ஐக்கிய அமெரிக்கா உட்பட எண்ணெய் ஏற்றுமதி நாடுகளிலிருந்தான உயர்ந்த வழங்கல் எதிர்பார்ப்புக்கள் என்பனவற்றை பிரதிபலிக்கின்ற விதத்தில் அடுத்த இரண்டாண்டு காலப்பகுதியில் உலகளாவிய வலுவிலைகள் வீழ்ச்சியடையுமென எதிர்பார்க்கப்படுகிறது. உலகளாவிய ரீதியில் மத்திய வங்கிகள் உயர்வடைந்த நிச்சயமற்ற தன்மை உயர்ந்தளவு வர்த்தகச் செலவுகளுக்கான சாத்தியம் என்பன கூலிகளையும் விலை அதிகரிப்புக்களையும் உயர்வடையச் செய்யுமென்பதனை கருத்திற்கொண்டு தொடர்ந்தும் விழிப்புணர்வுடன் இருந்துவருகின்றன. தீர்வையினால் பாதிக்கப்பட்ட நாடுகளிலுள்ள சில மத்திய வங்கிகள் வளர்ச்சியைத் தூண்டுவதற்கு குறைந்த வட்டி வீதங்களை தேர்வுசெய்துள்ள வேளையில், மற்றையவை முக்கியமாக பணவீக்க அழுத்தங்கள் நீண்டகாலத்திற்கு கட்டுப்படுத்தப்படுவதனை உறுதிப்படுத்துகின்ற விதத்தில் நாணயக் கொள்கையினை இறுக்கமாக்குவது பற்றி பரிசீலித்து வருகின்றன. எனினும், கடுமையான உயர்ந்த வட்டி வீத இடர்நேர்வுகள் உலகளாவிய நிதியியல் நிலைமைகளுக்கும் மூலதனச் சந்தைகளுக்கும் பாதிப்புக்களை மேலும் அதிகரிக்கக்கூடும்.

2024இன் ஆரம்பத்தில் பெருமளவிற்கு இறுக்கமாக காணப்பட்ட உலகளாவிய நாணயக் கொள்கை நிலை ஆண்டின் பின்னரைப்பகுதியிலும் 2025இன் தொடர்ச்சியிலும் படிப்படியாக தளர்த்தப்பட்டமைக்கு மெதுவான பொருளாதார நடவடிக்கைக்கு மத்தியிலும் பணவீக்க கரிசனைகள் மிதமடைந்தமையே காரணமாகும். மிதமான முதன்மைப் பணவீக்கத்திற்கு மத்தியிலும் முன்னேற்றங்கண்ட பொருளாதாரங்களின் மத்திய வங்கிகள் பணவீக்க அழுத்தங்கள் கட்டுப்படுத்தப்பட்டிருக்கின்றன என்பதற்கு வலுவான சான்றுகளை காணும்வரை நாணயக் கொள்கையினை தளர்த்துவதற்கு தயக்கம் கொண்டிருந்தன. மேலும்,

நெகிழ்ச்சித்தன்மையற்ற மையப் பணவீக்கமும் வலுவான தொழிலாளர் சந்தை நிலைமைகளும் முன்னேற்றம் கண்ட பொருளாதாரங்களின் மத்திய வங்கிகள் 2024 தொடக்கப்பகுதியில் அவற்றின் நாணயக் கொள்கை வகுப்பில் மிகக் கவனமான அணுகுமுறையினை கடைப்பிடிக்க அவற்றை இட்டுச்சென்றன. எனினும், பணவீக்கம் மீதான சாதகமான தோற்றப்பாட்டுடன பொருளாதார நடவடிக்கை மெதுவடைந்தமையினால் நாணயக் கொள்கையின் படிப்படியான தளர்த்தல் 2024இன் பின்னரைப்பகுதியிலும் 2025இன் முற்பகுதியிலும் மேற்கொள்ளப்பட்டது. அதேவேளை, தோற்றம்பெற்று வரும் சந்தைப் பொருளாதாரங்களின் நாணயக் கொள்கை நிலை 2024 மற்றும் 2025 தொடக்கப்பகுதியில் கலப்பானதாகக் காணப்பட்டது. பலயீனமான உள்நாட்டு கேள்வியும் குறைக்கப்பட்ட பணவீக்கமும் காணப்படுகின்ற வேளையில், தளர்த்தப்பட்ட நாணயக் கொள்கை நிலையினை கடைப்பிடிப்பதற்கு சில மத்திய வங்கிகளை தூண்டியவேளையில் தளம்பல் உணவு மற்றும் வலுவிலைகளிலிருந்து தோன்றிய பணவீக்க அழுத்தங்களை முகாமைப்படுத்துவதற்கு மற்றையவர்கள் இறுக்கமான நாணயக் கொள்கையினை பேணியதுடன் உலகளாவிய பொருளாதார நிச்சயமற்ற தன்மைக்கிடையிலும் உள்நாட்டு நாணயங்கள் உறுதியடைந்தன. முன்னோக்கிப் பயணிக்கையில் புவிசார் அரசியல் நிச்சயமற்ற தன்மைகள், உலகளாவிய வழங்கல் சங்கிலி இடையூறுகள், நாணயத் தளம்பல்கள் மற்றும் பணவீக்கத்தின் மீதான அவற்றின் தாக்கம் என்பன உலகளாவிய ரீதியில் மத்திய வங்கியினால் பின்பற்றப்படும் கொள்கை நடவடிக்கைகளின் மீது செல்வாக்கினைச் செலுத்தக்கூடும்.

உயர்வடைந்து வரும் பாதுகாப்புத்தன்மை கொள்கை, புவிசார் அரசியல் நிச்சயமற்ற தன்மை மற்றும் பலயீனமான உலகளாவிய வளர்ச்சி வாய்ப்புக்கள் என்பன பல்வேறு மார்க்கங்களினூடாக இலங்கையின் பொருளாதாரத்தின் மீது தாக்கத்தினை ஏற்படுத்தக்கூடும். வளர்ச்சியடைந்துவரும் ஐக்கிய அமெரிக்க தீர்வைக் கொள்கைகள் இலங்கையில் ஏற்றுமதி இயக்கவாற்றல் மீது சிக்கலான தன்மையைக் கொண்டிருக்கலாம் என்பதால் கரிசனைக்குரிய முதன்மையான மார்க்கங்களில் ஒன்று வர்த்தகம் ஆகும். சராசரியாக, இலங்கையின் ஐக்கிய அமெரிக்காவிற்கான ஏற்றுமதி மற்றும் இறக்குமதிகள் முறையே சுமார் ஐ.அ.டொலர்கள் 3 பில்லியன்

மற்றும் ஐ.அ.டொலர்கள் 0.5 பில்லியன் என்பதுடன் இதன் விளைவாக சுமார் இலங்கைக்கு ஆதரவாக ஐ.அ.டொலர்கள் 2.5 பில்லியன் வர்த்தக மிகை ஏற்படுகிறது. ஐக்கிய அமெரிக்காவால் இலங்கையின் ஏற்றுமதிகள் மீது விதிக்கப்பட்டு செயல்படுத்தப்படும் எந்தவொரு பரஸ்பர தீர்வையும் நாட்டின் ஏற்றுமதித் துறையில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும். இலங்கையின் பிற முக்கிய வர்த்தக பங்காளிகள் மீது ஐக்கிய அமெரிக்காவின் கொள்கை மாற்றங்களின் சாத்தியமான தாக்கம் இலங்கையின் ஏற்றுமதிகளை எதிர்மறையாக பாதிக்கலாம். உலகளாவிய எண்ணெய் விலைகளில் ஏற்படக்கூடிய வீழ்ச்சி வர்த்தக இருப்பின் மீது நேர்மறையாக இருக்கலாம். எனினும், ஐக்கிய அமெரிக்காவின் தீர்வை கொள்கைகளால் உலகளவில் ஏற்படக்கூடிய பொருளாதார மந்தநிலை காரணமாக இலங்கைக்கான தொழிலாளர் பணவனுப்பல்கள் பாதிக்கப்படக்கூடும். இலங்கையின் சுற்றுலாத் தொழில்துறையில், சுற்றுலாப் பயணிகளுக்கான மூல நாடுகளின் நீண்டகால குறைந்த பொருளாதார வளர்ச்சி, சுற்றுலாத் துறையில் தற்போது அவதானிக்கப்பட்ட சாதகமான போக்கினைப் பாதிக்கக்கூடும். ஐக்கிய அமெரிக்காவின் கொள்கை மாற்றத்தினால் உலகளாவிய நாணயக் கொள்கையில் ஏற்பட்டுள்ள மாற்றம் நாணய நிலைமைகளில் தாக்கத்தினை ஏற்படுத்தக்கூடும் என்பதுடன் இலங்கையின் மூலதன சந்தைகளுக்கான நிதியியல் பாய்ச்சல்களிலும் தாக்கம் செலுத்தக்கூடும். இவ் அறிக்கையை இறுதிப்படுத்தும் நேரத்தில் ஐக்கிய அமெரிக்க கொள்கைகள் மற்றும் அவற்றின் விளைவுகள் நிச்சயமற்றனவாகவும் ஊகிக்கமுடியாதனவாகவும் விளங்கின.

பரிணாமமடைந்து வரும் உலகளாவிய கொள்கை நகர்வுகளையும் அவற்றின் சாத்தியமான தாக்கங்களையும் வழிநடத்திச்செல்லும் விதத்தில் உலகளாவிய ரீதியில் நாடுகள் எச்சரிக்கையுடன்கூடிய அணுகுமுறைகளைக் கடைப்பிடித்து வருகின்றன. உலகளாவிய சூழலின் நிச்சயமற்ற தன்மையினைக் கருத்திற்கொண்டு வர்த்தகப் பன்முகப்படுத்தல் வாய்ப்புக்களை பயன்படுத்திக்கொள்வதற்கு புதிய சுதந்திர வர்த்தக உடன்படிக்கைகளை தீவிரமாக தொடரும் தன்மையும் அதிகரித்த கொள்கை தயார்நிலையும் மிக முக்கியமானதாகும். நேரகாலத்துடன் தலையிடுவதற்கேற்ற விதத்தில் தோற்றம்பெற்று வரும் பேரண்டப் பொருளாதாரத்தின் பாதிக்கப்படும் தன்மையினை நெருக்கமாக


கண்காணிப்பதுடன் சேர்த்து, பரஸ்பர தீர்வையினை எதிர்பார்த்து தீர்வை அமைப்பினை மீளாய்வு செய்வதும் முக்கியமானதாகும். பொருளாதாரம் உடைந்துபோகும் தன்மை தீவிரமடைந்து வருவதனால், நாடுகள் பிராந்திய வர்த்தக அணிசேரல்களை பலப்படுத்துவது பற்றியும் குறிப்பிட்ட சந்தையில் தங்கியிருப்பதனைக் குறைப்பதற்கான பரஸ்பர ஒத்துழைப்பினையும் பிராந்தியங்களுக்குள்ளேயான வர்த்தகங்களை பேணி வளர்ப்பதனையும் பரிசீலித்து வருகின்றன. மறுபுறத்தில், எதிர்கால அதிர்வுகளுக்கு எதிர்வினையாற்றவும், தற்போதைய மற்றும் எதிர்கால செலவிடல் அழுத்தங்களுக்கு இடமளிக்கவும் ஏற்றவிதத்தில் இயலாற்றலை பேணுவதற்கு உரியவாறு படுகடன் உறுதித்தன்மையினை உறுதிப்படுத்துவதற்கு இறை ஒழுங்கு அவசியமாகும்.

4.2 உள்நாட்டு பொருளாதாரத் தோற்றப்பாடு

4.2.1 பணவீக்கத் தோற்றப்பாடு

2024இன் பிற்பகுதியிலிருந்து 2025 தொடக்கப்பகுதி வரை காணப்பட்ட பணச்சுருக்கக் காலப்பகுதியினைத் தொடர்ந்து, முதன்மைப் பணவீக்கம் பொருத்தமான கொள்கை வழிமுறைகளின் ஆதரவுடன் 2025இன் நடுப்பகுதியில் சாதகமான நிலைக்குத்திரும்பி நடுத்தரகாலப்பகுதியில் இலக்குமட்டமான ஏறத்தாழ 5 சதவீதத்தில் உறுதியடையுமென எறிவுசெய்யப்பட்டது. 2024இன் இறுதிப்பகுதியில் காணப்பட்ட பணச்சுருக்க நிலைமை 2025இன் முதல் மூன்று மாதகாலப்பகுதியிலும் தொடர்ந்தது. 2025இன் முதற்காலாண்டில் பணச்சுருக்கம் 2024இன் இறுதியில் பதிவுசெய்யப்பட்ட பணச்சுருக்கத்தினை விட (ஆண்டுக்கு ஆண்டு) ஆழமாகக் காணப்பட்டது. இதற்கு, ஆண்டிற்கு ஆண்டு பணவீக்கம் குறைவடைவதற்கு பங்களித்த புள்ளிவிபரவியல் தளத்தாக்கம் செல்வாக்குச் செலுத்தியது. மேலும், 2025 சனவரியிலிருந்து நடைமுறைக்குவந்த மின் தீர்வையில் செய்யப்பட்ட கணிசமான குறைப்பும் 2025இன் முதற்காலாண்டின் பணச்சுருக்கத்திற்கு பங்களித்தது. எனினும், முதன்மைப் பணவீக்கம் பணச்சுருக்க நிலைமைகளிருந்து அதிகரித்து ஏறத்தாழ 2025 நடுப்பகுதியில் நேர்க்கணியத்திற்குத் திரும்புமென எதிர்வுகூறப்பட்டிருக்கிறது. முதன்மைப் பணவீக்கத்தின் இவ்வுயர்விற்கு, உலக உணவுப் பணவீக்கத்தில் ஏற்பட்ட விரைந்த அதிகரிப்பு, கேள்வி அழுத்தங்களில்

வரைபடம் 4.2: முதன்மைப் பணவீக்க எறிவுகள்* (காலாண்டுச் சராசரி, கொ.நு.வி.சுட்டெண், ஆண்டிற்காண்டு, %)



*வீச்ச வரைபடத்தில் காண்பிக்கப்பட்டுள்ள 2022 காலாண்டு 4இல் அடையப்பட்ட தரவு கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் (2013=100, பருவகால ரீதியில் சீர்க்கப்பட்ட) அடிப்படையிலமைந்துள்ள வேளையில் இக்காலப்பகுதிக்குப் பின்னான தரவுகள் கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் (2021=100, பருவகால ரீதியில் சீர்க்கப்பட்ட) அடிப்படையிலமைந்துள்ளன.

குறிப்பு: எதிர்வுகூறல் என்பது வாக்குறுதியோ அன்றில் கூடப்பாடோ அல்ல

2025 மார்ச் மாத எதிர்வுகூறல் சுற்றில் கிடைக்கப்பெறுகின்ற தரவுகள், மேற்கொள்ளப்பட்ட ஊகங்கள் மற்றும் தீர்மானங்கள் என்பவற்றை எறிவுகள் பிரதிபலிக்கின்றன. வீச்ச வரைபடமானது படிப்படியாக மங்கலடைகின்ற நிறுங்கலின் நம்பிக்கை இடைவெளிகளைப் பயன்படுத்தி அடிப்படை எறிவுப்பாதையைச் சூழ்ந்துள்ள நிச்சயமற்றதன்மையைத் தெளிவுபடுத்துகின்றது. வரைபடத்தில் காட்டப்பட்டுள்ள நம்பிக்கை இடைவெளிகள் நடுத்தர காலத்தில் பணவீக்கம் தளம்பலடையக்கூடிய பெறுமதிகளுக்குள்ளான வீச்சுகளை எடுத்துக்காட்டுகின்றன. உதாரணமாக, தடிப்பான பச்சை நிறப்படுத்தப்பட்ட பகுதியானது 50 சதவீத நம்பிக்கை இடைவெளிகளை எடுத்துக்காட்டி உண்மையான பணவீக்க விளைவு இவ் இடைவெளிகளினால் அமையப்பெறும் என்ற 50 சதவீத நிகழ்தகவினை உணர்த்துகின்றது. நம்பிக்கை இடைவெளி நீண்ட காலத்தில் பணவீக்கத்தின் எதிர்வுகூறலின் அதிகரிக்கின்ற நிச்சயமற்றமையினைக் காட்டுகின்றது.

மூலம்: மத்திய வங்கி அலுவலர் எறிவுகள்

ஏற்பட்ட படிப்படியான அபிவிருத்தி மற்றும் புள்ளிவிபரத் தளத்தாக்கம் என்பன பங்களிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போதைய எறிவுகள் 2026இன் இரண்டாமரைப்பகுதி வரை முதன்மைப் பணவீக்கத்தில் படிப்படியான அதிகரிப்புக்கள் ஏற்படும் என்பதனை எடுத்துக்காட்டுகிறது. எனினும், முதன்மைப் பணவீக்கத்தில் காணப்படும் அதிகரித்துச்செல்லும் போக்கு தொடர்ந்து காணப்படும் என எதிர்பார்க்கப்படவில்லை என்பதுடன் பொருத்தமான கொள்கை வழிமுறைகளின் ஆதரவுடன், 2026இன் பிற்பகுதியிலிருந்து இது படிப்படியாக வீழ்ச்சியடையுமென எதிர்பார்க்கப்படுவதுடன், இறுதியாக நடுத்தர காலப்பகுதியில் இலக்கிடப்பட்ட மட்டமான 5 சதவீதத்தில் உறுதியடையுமென எதிர்பார்க்கப்படுகிறது. அதேவேளை, விலைத் தளம்பல்களுடன்கூடிய பொருட்களையும் சேவைகளையும் நீக்குவதால் பெறப்படும் பொருளாதாரத்தில் முக்கியமான கேள்வி அழுத்தங்களை வெளிப்படுத்தும், மையப்

பணவீக்கம் நடுத்தரகாலப்பகுதியில் பெருமளவிற்கு உறுதியாகக் காணப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. முதன்மைப் பணவீக்கத்தினைப் போன்றே மையப் பணவீக்கமும் 2025இன் முதல் காலாண்டுப்பகுதியில் புள்ளிவிபரத் தளத்தாக்கத்தினால் பாதிக்கப்பட்டது. இது, மையப்பணவீக்கத்தில் தற்காலிக குறைப்பினை ஏற்படுத்தியிருக்கிறது எனினும், மையப் பணவீக்கச் சுட்டெண், முதன்மைப் பணவீக்கத்தினைக் குறைப்பதற்கு கருவியாக விளங்குகின்ற வலு மற்றும் போக்குவரத்துடன் தொடர்பான வகையிலுள்ள விடயங்களை மையப் பணவீக்கம் பெருமளவிற்கு நீக்கிவிடுகின்றமையினால், முதன்மைப் பணவீக்கத்தில் அண்மையில் ஏற்பட்ட குறைப்பு மையப் பணவீக்கத்தில் அதே அளவிற்குப் பிரதிபலிக்கப்படவில்லை. முன்னோக்கிப் பார்க்கையில், மையப் பணவீக்கம் முதன்மைப் பணவீக்கத்திற்கான இலக்குடன் ஒத்துச்செல்லும் விதத்தில், குறைந்தளவு தளம்பல்களுடன் இனிவரும் காலப்பகுதியில்

வழமைக்குத்திரும்பும் என எதிர்பார்க்கப்படுகிறது. எதிர்பார்க்கப்பட்ட உறுதியான பொருளாதார மீட்சியின் காரணமாக கேள்வி நிலைமையில் ஏற்பட்ட படிப்படியான முன்னேற்றங்கள் மையப் பணவீக்கத்தின் போக்கை ஆதரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது காணப்படும் உலகளாவிய பொருளாதாரத்தின் நிச்சயமற்ற தன்மைகள் சாதகமற்ற உள்நாட்டு, வானிலை நிலைமைகளுடன் சேர்ந்து, தற்போதைய எறிவுகளுக்கான இடர்நேர்வுகள் வழமையான நேரத்துடன் ஒப்பிடுகையில் தொடர்ந்தும் உயர்மட்டத்தில் விளங்குகிறது. இவ்வெறிவுகள் உலகளாவிய வலு மற்றும் உணவு விலைகளின் எறிவுகள், இலங்கையின் முக்கிய வர்த்தக பங்காளர் நாடுகளின் பொருளாதாரத்தில் எதிர்பார்க்கப்படும் உத்வேகம், பன்னாட்டு நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட நிதிய வசதி எறிவுகளுடன் இசைந்து செல்லும் விதத்தில் எதிர்பார்க்கப்பட்ட உள்நாட்டு இறைப்பாதை, மின்சாரம் மற்றும் பெற்றோலிய விலை சரிசெய்தல்கள் செலவினைப் பிரதிபலிக்கும் என்ற அனுமானம், மற்றும் ஐக்கிய அமெரிக்காவின் நாணயக் கொள்கை நிலையினால் சுட்டப்படும் உலகளாவிய நிதி நிலைமைகளுடன் இணக்கப்பட்டிருக்கிறது. மேலும், எறிவுகள், மாதிரி - நிலையான வட்டிவீத பாதையில் காணப்படும் நிபந்தனைகளைக் கொண்டதாக இருந்தததுடன், பேரண்டப் பொருளாதார பதிலிறுப்புக்களையும் தோற்றுவித்தது. மேலும், அடிப்படை எறிவுகளில் முக்கிய பேரண்டப் பொருளாதார கொள்கை மாற்றங்களெதுவும் எதிர்பார்க்கப்படவில்லை. அடிப்படை அனுமானங்கள் மற்றும் நியாயப்படுத்தல்களுக்கு இடம்பெறக்கூடிய ஏதேனும் குறிப்பிடத்தக்க மாற்றமும் எறிவுசெய்யப்பட்ட பாதையிலிருந்து அடையப்பட்ட பணவீக்கப் பாதையினை விட்டுவிலகிச்செல்வதற்கு வழிவகுத்துவிடும். ஏதேனும் எதிர்பாராத நிகழ்வுகளின் காரணமாக தோற்றப்பாட்டிற்கான இடர்நேர்வுகள் பல்வேறு காரணிகளின் சாத்தியம் காரணமாக ஒன்றில் வெளிப்படையாகவோ அல்லது உட்கிடையாகவோ எறிவு செய்யப்பட்ட மட்டங்களிலிருந்து விலகுவதனால் தோற்றுகிறது. குறிப்பாக, சாத்தியமான உயர்கூலிகளினால் ஏற்படும் கேள்வியின் தாக்கம் வேளாண்மை உற்பத்திகளைப் பாதிக்கின்ற மோசமான வானிலை நிலைமைகளின் சாத்தியமான தாக்கம், எதிர்பார்க்கப்பட்ட இறைத்திரட்சி பாதையிலிருந்து விலகுகின்ற ஏதேனும் சாத்தியம்

மற்றும் உயர்மட்டத்தில் இடம்பெறக்கூடிய ரூபா தேய்வடையக்கூடிய சாத்தியம் போன்ற காரணங்களிலிருந்து தோன்றிய கணிசமான மேல்நோக்கிய இடர்நேர்வுகள் பணவீக்க எறிவுகளுக்கு காணப்படுகின்றன. அதேவேளை பணவீக்க எறிவுகளுக்கான கீழ்நோக்கிய இடர்நேர்வுகள் மற்றைய விடயங்களுடன் சாத்தியமான உலகளாவிய வளர்ச்சி மெதுவடைந்தமையின் காரணமாக உலகளாவிய பண்ட விலைகள் மேலும் மெதுவடைந்தமையை உள்ளடக்கியிருந்தது. மத்திய வங்கி ஒவ்வொரு நாணயக் கொள்கைச் சுற்றிலும் நிலையான பணவீக்க இலக்கில் கட்டமைப்பிற்குள் தரவுத் தூண்டல் நாணயக் கொள்கை வடிவமைப்பின் மூலமாக பக்கபலத்துடன் உள்நாட்டு மற்றும் உலகளாவிய பொருளாதார நிலைமைகளுக்கு ஏற்படக்கூடிய மாற்றங்களை அடிப்படையாகக் கொண்டு பணவீக்கத் தோற்றப்பாட்டில் ஏற்படக்கூடிய சாத்தியமான விலகல்களை பொதுமக்களுக்கு தொடர்பூட்டும்.

4.2.2 நாணயத் துறைத் தோற்றப்பாடு

மத்திய வங்கி உள்நாட்டு துறையின் அபிவிருத்திகளையும் இயக்கவாற்றல் மிக்க உலகளாவிய பொருளாதார நிலைமைகளின் சாத்தியமான தாக்கங்களையும் பரிசீலனையில்லக்கொண்டு அதன் நாணயக் கொள்கை பகுப்பாய்வில் முன்னோக்கிச்செல்லும் விதத்தில் தரவுத் தூண்டல் அணுகுமுறையை தொடர்ந்தும் பின்பற்றும். தற்காலிக நிரம்பல் தூண்டல் பணச்சுருக்கத்தினை தொடர்ந்து, 2025 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் பணவீக்கம் இலக்கை நோக்கி நகரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, மேலும் பணவீக்க இலக்கை அடைய எந்தவொரு நடுத்தர கால இடையூறுகளையும் தடுக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க, மத்திய வங்கி கேள்விப்பக்க அழுத்தங்களின் சாத்தியமான அபாயங்களை உன்னிப்பாகக் கண்காணிக்கும். மேலும், ஐக்கிய அமெரிக்காவினால் கடைப்பிடிக்கப்பட்டுவரும் கொள்கைகள் மற்றும் அதனைச் சூழ்ந்து காணப்படும் நிச்சயமற்ற தன்மை என்பன காரணமாக உலகளாவிய இயக்கவாற்றல்வாய்ந்த பொருளாதாரம் மற்றும் நிதியியல் சூழல், உள்நாட்டுப் பொருளாதாரத்தின் மீதும் நாணயக் கொள்கை வடிவமைப்பிலும் சில தாக்கங்களைக் கொண்டிருக்கக்கூடும். அதேவேளை, இதுவரை இனிவரும் காலப்பகுதியில் உள்நாட்டு சந்தை வட்டி வீதங்கள் உறுதியாக தாழ்ந்த

மட்டங்களில் காணப்படும் வாய்ப்புள்ளது, தற்பொழுது ஏற்றுக்கொள்ளத்தக்க வட்டி வீதங்களுக்கும் மேலே காணப்படும் தெரிவுசெய்யப்பட்ட கடன் சாதனங்களுக்கான வட்டி வீதங்களிலும் மேலும் கீழ்நோக்கிய சரிசெய்தல்கள் இருக்கும். மேலும், அரசு பிணையங்கள் மீதான விளைவுகள் தொடர்ந்தும் வழமையான நிலையில் காணப்படுவதற்கு தளர்த்தப்பட்ட நாணயக் கொள்கை, மேம்பட்ட இறைச் செயலாற்றும் மற்றும் நாட்டிற்கான தரமிடல் உயர்த்தப்பட்டமையினைத் தொடர்ந்து இடர்நேர்வு மிகைக் கட்டணம் குறைவடைந்தமை என்பன உதவியாக அமையும்.

நாணய விரிவாக்கம், தளர்த்தப்பட்ட நாணய நிலைமைகளினால் வழங்கப்பட்ட உதவியுடன் எதிர்வரும் காலத்தில் தொடர்ந்தும் காணப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறைந்தவட்டி வீதங்கள் வியாபாரம் மற்றும் வீட்டுத்துறைகளுக்கான கடன்பாடுகளின் செலவினைக் குறைத்து அதன் மூலம் இறக்குமதிக்கான கேள்வியில் எதிர்பார்க்கப்பட்ட விரிவாக்கம் மற்றும் மேம்பட்ட உள்நாட்டு பொருளாதார நடவடிக்கைகளுக்கு மத்தியில் பொருளாதாரத்தின் நுகர்வு மற்றும் ஏனைய உற்பத்தித் துறைகள் இரண்டிற்குமான கொடுகடன் பாய்ச்சலத் தூண்டும். அதேநேரம் அரசு துறைக்கான வங்கித்தொழில் துறையின் வெளிப்படுத்துகை மிதமானதாக இருக்கும் போல் தெரிவதுடன், இதற்கு, தற்பொழுது இடம்பெற்றுவரும் அரசிற்குச் சொந்தமான வியாபாரத் தொழில்முயற்சிகளின் மறுசீரமைப்புடன் இறைத் துறையின் செயலாற்றத்தில் எதிர்பார்க்கப்பட்ட மேம்பாடுகள் இணைந்து கொண்டமையின் மூலமும் தனியார் துறைக்கு அதிகளவு கொடுகடன் கிடைத்தமையும் பெருமளவிற்கு ஆதரவளித்தது. அரசாங்க பிணையங்களின் மீதான விளைவுகளில் ஏற்படும் ஏற்ற இறக்கங்களைச் சரிசெய்ய, அரசாங்கத்தால் போதுமான நிதி தாங்கியிருப்புக்களைப் பராமரிப்பது அவசியம். அதேவேளை, பன்னாட்டு ஒதுக்கு நிலைமையினை வலுப்படுத்துவதற்காக மத்திய வங்கியினால் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்படும் வெளிநாட்டுச் செலாவணிக் கொள்வனவுகள் எதிர்வரும் காலத்தில் வங்கித்தொழில் முறைமையின் வெளிநாட்டுச் சொத்துக்களை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் வெளிநாட்டு அதிர்வுகளை எதிர்த்து நிற்கக்கூடிய விதத்தில் தாங்கிருப்பு அதிகரிக்கும். நெகிழ்ச்சித்தன்மை வாய்ந்த செலாவணி வீத சூழலில் நெகிழ்ச்சித்தன்மை வாய்ந்த பணவீக்க இலக்கிடல் கட்டமைப்பின் கீழ் முன்கூட்டியே மேற்கொள்ளப்படும்

நாணயக் கொள்கை வகுப்பின் ஒரு பகுதியாக, வெளிப்படைத்தன்மையினை அதிகரிப்பதற்காகவும் பொதுமக்களின் நம்பகத்தன்மையினை பேணுவதற்காகவும் மத்திய வங்கி தொடர்ந்தும் அதன் கொள்கைகளையும் எதிர்பார்க்கப்படும் பேரண்டப் பொருளாதார பெறுபேறுகளையும் தொடர்ந்தும் தொடர்பூட்டும். பொதுமக்களின் எதிர்பார்க்கப்படுகளை முகாமைப்படுத்துவதில் தொடர்பூட்டல் முயற்சிகளை வலுப்படுத்துவது முக்கியமான வகிபாகத்தினை ஆற்றும் என்பதுடன் இதன் மூலம் விலை உறுதிப்பாட்டினையும் பரந்தளவில் பேரண்டப் பொருளாதார உறுதிப்பாட்டினையும் எய்த உதவும். இம்முன்னெடுப்புக்களின் ஒரு பகுதியாக, மத்திய வங்கி ஏனைய காலாந்தர வெளியீடுகளுக்குப் புறம்பாகவும் அனைத்து ஆர்வலர்களும் தகவல்களைப் பெற்றுக்கொள்ளும் விதத்திலும் அதன் நாணயக் கொள்கை அறிக்கையினை அரையாண்டிற்கொரு தடவை தொடர்ச்சியாக வெளியிட்டு வருகின்றது.

4.2.3 வெளிநாட்டுத் துறை தோற்றப்பாடு

இலங்கையின் வெளிநாட்டுத் துறை அண்மைக் காலத்தில் அதன் தாக்குப்பிடிக்கும் தன்மையினை தொடர்ந்தும் கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்ற வேளையில், சவால்மிக்க உலகளாவிய பொருளாதார தோற்றப்பாடு ஏதேனும் மோசமான விளைவுகளை எதிர்கொள்ள சரியான நேரத்தில் நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டியதையும் அவசியமாக்குகிறது. பன்னாட்டு நாணய நிதிய – விரிவாக்கப்பட்ட நிதிய வசதி நிகழ்ச்சித்திட்டம் வெற்றிகரமாக தொடர்வதும் வெளிநாட்டுப் படுகடன் மறுசீரமைப்பு செய்முறை நிறைவடைந்திருப்பதும் அண்மைய காலத்தில் வெளிநாட்டுத் துறையின் தோற்றப்பாட்டிற்கு உதவியளிக்கும் என எதிர்பார்க்கப்படுவதுடன் உறுதியான உள்நாட்டு சமூக பொருளாதாரத்திற்கும் அரசியல் சூழலுக்கும் காரணமாகவும் அமையும். எனினும், ஐக்கிய அமெரிக்காவின் வெளிநாட்டுக் கொள்கையில் எதிர்பார்க்கப்படும் மாற்றங்கள் அண்மைய காலத்தில் வெளிநாட்டுத் துறைப் பக்கத்தில் நிச்சயமற்ற தன்மைகளை ஏற்படுத்தக்கூடும். இதன் நேரடியான மற்றும் கசியும் தாக்கங்கள் இலங்கையின் வெளிநாட்டுத் துறையில் நிச்சயமற்ற தன்மையினை கொண்டது. வெளிநாட்டு நடைமுறைக் கணக்கின் அண்மைய செயற்பாடுகளும் தற்பொழுது கிடைக்கின்ற தகவல்களும் நடைமுறைக் கணக்கு 2025 இலும் மிகையைப் பதிவுசெய்யும் என்பதனைக்

காட்டுகின்றது. எனினும், இத்தோற்றப்பாடு உலகளாவிய தாக்கங்களுக்கும் இச்சவால்களுக்கான உள்நாட்டு பதிலிறுப்புக்களுக்கும் உட்பட்டதாகும்.

2025இல், தளர்த்தப்பட்ட நாணய நிலைமைகளின் காரணமாக மேம்பட்ட பொருளாதார நடவடிக்கை மற்றும் வியாபாரங்கள் மற்றும் வீட்டுத் துறையினரின் உயர்வடைந்த செலவீடல் இயலாற்றல் என்பனவற்றுடன் சேர்த்து இறக்குமதிக்கட்டுப்பாடுகளும் தளர்த்தப்பட்டமையினை பிரதிபலிக்கின்ற விதத்தில், அதிகரித்த இறக்குமதிக்கான கேள்வியின் காரணமாக வணிக வர்த்தகப் பற்றாக்குறை விரிவடையுமென எறிவுசெய்யப்பட்டுள்ளது. ஊர்தி இறக்குமதிக்கான உடனடிக்கேள்வி எதிர்பார்த்ததிலும் பார்க்க குறைவாகவே காணப்பட்ட போதும் கேள்வியில் படிப்படியான அதிகரிப்பொன்று ஏற்படும் என்பதனை மறுப்பதற்கில்லை. 2025இல் உலகளாவிய மசகெண்ணெய் விலைகள் குறைவாகக் காணப்படுமென எதிர்வுகூறப்பட்ட போதும் 2024 உடன் ஒப்பிடுகையில் 2025இல் பெற்றோலிய இறக்குமதிச் செலவினம் ஓரளவு உயர்வாக இருக்குமென மதிப்பீடு செய்யப்பட்டமைக்கு உள்நாட்டு பொருளாதார நிலைமையில் எதிர்பார்க்கப்படும் மீட்சி மற்றும் புவிசார் அரசியல் பதற்றங்களின் காரணமாக சாத்தியமான மோசமான விலைத்தளம்பல்களை கணக்கிடுவதன் மூலம் ஏற்படக்கூடிய அளவுகளின் அதிகரிப்பு காரணமாக அமையும். இதேபோன்று பொருளாதார நடவடிக்கைகளில் எதிர்பார்க்கப்படும் மீட்சியுடன் இசைந்துசெல்லும் விதத்தில் 2025இல் ஏனைய இடைநிலைப் பொருட்கள் மற்றும் முதலீட்டுப் பொருட்களின் மீதான செலவினம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பொதுவாக, இறக்குமதியில் தொடர்ச்சியான வளர்ச்சி காணப்படுகின்றமைக்கு மத்தியிலும் ஏற்றுமதியின் உறுதியான விரிவாக்கத்தின் உதவியுடன் நடுத்தரகாலத்தில் வர்த்தகப் பற்றாக்குறை முகாமைப்படுத்தத்தக்க மட்டத்தில் தொடர்ந்தும் காணப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. நடுத்தரகாலப்பகுதியில் பணிகள் கணக்கின் மிகை 2025இல் வலுவடையும் என எதிர்பார்க்கப்படுவதுடன் உயர்வடைந்துவரும் சுற்றுலா வருவாய்கள் மற்றும் ஏனைய பணித் துறைகளின் போட்டித்தன்மை என்பனவும் இதற்கு தூண்டுதலாக அமையும். தற்பொழுது இடம்பெற்றுவரும் சுற்றுலா செழிப்பிலிருந்து இலங்கை நன்மைகளைப் பெற்றுக்கொள்ளும்

என்பதுடன் இலங்கையின் சுற்றுலாவிற்குக் கிடைத்த உலகளாவிய அங்கீகாரமும் இத்துறையின் உள்ளார்ந்த வளத்தினை உச்சப்படுத்துவதற்கான தொடர்ச்சியான முயற்சிகளும் இதற்கு உதவியிருக்கிறது. மேலும், பணிகள் கணக்கின் மிகைக்கு கடல் மற்றும் வான் போக்குவரத்து பணிகளின் மீளொழுச்சியும் தகவல் தொழில்நுட்பம் மற்றும் வியாபாரப் பணிகளை வெளிமூலங்களிலிருந்து பெற்றுக்கொள்ளும் துறையின் வலுவான செயலாற்றமும் பக்கபலமாக அமைந்துள்ளன. கட்டுமானம், முகாமைத்துவ ஆலோசனை, கட்டடங்கள் மற்றும் பொறியியல் பணிகள் போன்ற ஏனைய பணிகள் துறைகளும் நடுத்தரகாலப்பகுதியில் முனைப்பான வகிபாகத்தினை ஆற்றும் போல் தெரிகிறது. உயர்ந்த உள்ளார்ந்த ஆற்றலுடன்கூடிய இத்தோற்றம் பெற்றுவரும் துறைகளுக்கான ஊக்குவிப்பும் வசதியளிப்பும் சரியான நேரத்தில் கிடைப்பது நாட்டிற்கு முழு நன்மைகளையும் கொண்டுவரும். வெளிநாட்டுப் படுகடன் மறுசீரமைப்பினைத் தொடர்ந்து வட்டிக் கொடுப்பனவுகள் குறைவடைந்தமையின் காரணமாக 2025இல் ஆரம்ப வருமானம் கணக்கின் பற்றாக்குறை குறுக்கமடையும் போல் தெரிகிறது. எனினும், இலங்கையில் முதலீடு செய்யப்பட்டிருக்கின்ற நேரடி முதலீட்டு தொழில்முயற்சிகளிலிருந்தான வட்டி மற்றும் பங்கிலாபங்கள் தொடர்ச்சியாக வெளிப்பாய்ந்ததன் காரணமாக ஆரம்ப வருமானக் கணக்கிலிருந்தான வெளிப்பாய்ச்சல் படிப்படியாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேவேளை 2025 இலும் அதற்கு அப்பாலும் தொழிலாளர் பணவனுப்பல்கள் உறுதியாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றமைக்கு தொழிலுக்காக வெளிநாட்டிற்கு செல்பவர்களின் தொடர்ச்சியான அதிகரிப்பும் பணத்தினை மாற்றல் செய்வதற்கு புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் முறைசார்ந்த மார்க்கங்களை கடைப்பிடித்து வருவதும் உதவியாக அமையும். பொதுவாக நடைமுறைக் கணக்கு 2025இல் மிகையினைப் பதிவுசெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றமை ஊர்திகளின் இறக்குமதிகள் தளர்த்தப்பட்டமையின் தாக்கத்தின் அளவினைப் பொறுத்ததாக இருக்கும். நடுத்தரகாலத்தில் நடைமுறைக் கணக்கு உறுதியான பற்றாக்குறையினைப் பதிவுசெய்யும் போல் இருப்பது நீண்டகால வெளிநாட்டுத் துறை உறுதிப்பாட்டினை உறுதிப்படுத்துவதாக இருக்கிறது.

நிதியியல் கணக்கிற்கான உட்பாய்ச்சல்களுக்கு, நேர்மறையான முதலீட்டாளர் மனோபாவம் மற்றும் வியாபாரச் சூழலை அதிகரிப்பது மீதான உத்தேச சீர்திருத்தங்கள் என்பனவற்றின் மூலம் உதவியளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும், உலகளாவிய வளர்ச்சி மற்றும் நிதியியல் நிலைமைகளின் தோற்றப்பாட்டில் காணப்படும் தெளிவின்மையுடன் சில முதலீட்டு நிச்சயமற்ற தன்மைகள் இருக்கக்கூடுமென்பதனால் அண்மியகாலத்தில் நிதியியல் கணக்கிற்கான ஒட்டுமொத்த உட்பாய்ச்சல் தொடர்ந்தும் மிதமானதாகக் காணப்படும் போல் தோன்றுகிறது. இத்தகைய தாக்கங்கள் காணப்பட்டமைக்கிடையிலும் எதிர்வரும் காலப்பகுதியில் இருபுடை நிதியிடல் மீண்டும் ஆரம்பமாகும் என்ற எதிர்பார்ப்புடன் சேர்ந்து அண்மைய மற்றும் நடுத்தரகாலம் இரண்டிலும் பல்புடை முகவர்களிடமிருந்தான வெளிநாட்டு நிதியிடல் உதவி எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வுட்பாய்ச்சல்கள் நிதியியல் கணக்கிற்கு உதவியளிப்பது மட்டுமன்றி 2025 இலும் அதற்கு அப்பாலும் மொத்த வெளிநாட்டு ஒதுக்குகள் வலுவடைவதற்கும் பங்களிக்கும். முதலீட்டுச் சூழலை மேம்படுத்துவதற்கான ஒருங்கிணைந்த முயற்சி நடைமுறைச் சாத்தியமானமை, படுகடனை உருவாக்காத வெளிநாட்டு உட்பாய்ச்சல்கள் குறிப்பாக, அண்மைய ஆண்டுகளில் மிதமான மட்டத்தில் தொடர்ந்தும் காணப்பட்ட வெளிநாட்டு நேரடி முதலீடுகளை கவரும். அதேவேளை, அரசு பிணையங்கள் சந்தை மற்றும் கொழும்பு பங்குப்பரிவர்த்தனையில் வெளிநாட்டு முதலீடுகள் தொடர்ந்தும் மிதமாகக் காணப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேவேளை, மத்திய வங்கியின் மொத்த அலுவல்சார் ஒதுக்குகள் உள்நாட்டு வெளிநாட்டுச் செலாவணிச் சந்தையிலிருந்து எதிர்பார்க்கப்படும் கொள்வனவுகளின் தூண்டல் காரணமாக படிப்படியாக மேம்படும் என எறிவு செய்யப்பட்டுள்ள அதேவேளை, அதன் வெளிநாட்டுப் பொறுப்புக்களும் தொடர்ந்தும் குறைவடைந்து வருகின்றது. இறக்குமதிகளில் ஏற்படக்கூடிய உயர்வு, இனிவரப்போகின்ற படுகடன் மீள்கொடுப்பனவு கடப்பாடுகள் மற்றும் சென்மதிநிலுவையின் மீதும் நடுத்தரகாலத்தில் செலாவணி மீதும் அழுத்தத்தினை ஏற்படுத்தக்கூடிய உலகளாவிய புவிசார் அரசியல் அபிவிருத்திகள் என்பனவற்றிலிருந்து தோன்றக்கூடிய சாத்தியமான வெளிநாட்டுத் துறை இடர்நேர்வுகளைத் தணிப்பதற்காக, வெளிநாட்டு ஒதுக்கு தாங்கிருப்புகளை கட்டியெழுப்புவதில் மத்திய வங்கி தொடர்ந்தும் விழிப்புடன் இருக்கும்.

4.2.4 நிதியியல் துறைத் தோற்றப்பாடு

பேரண்டப் பொருளாதார மீட்சியின் நேர்க்கணித தாக்கம், கொள்கை நடவடிக்கைகள் மற்றும் சீர்திருத்தங்கள் என்பனவற்றின் தூண்டுதல்களினால் நிதியியல் துறையின் தாக்குப்பிடிக்கும் தன்மை 2025இல் மேலும் வலுவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. வங்கித்தொழில் மற்றும் நிதிக் கம்பனித் துறைகளின் கொடுகடன் வளர்ச்சியானது தளர்த்தப்பட்ட நாணயக் கொள்கை, வர்த்தகத்துடன் தொடர்பான கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டமை மற்றும் பேரண்டப் பொருளாதாரச் சூழலில் ஏற்பட்ட முன்னேற்றங்கள் என்பனவற்றின் காரணமாக 2024இல் படிப்படியாக மீட்சியடையத் தொடங்கியது. தனியார் துறைக் கொடுகடன் நீண்டகால சுருக்கத்தினைத் தொடர்ந்து மீண்டும் வளர்ச்சியடைந்தமையினால் கொடுகடன் சுழற்சி வட்டம் விரிவாக்கக் கட்டமொன்றிற்கு மாற்றமடைந்தது. தொடர்ச்சியான சாதகமான பேரண்டப் பொருளாதார தோற்றப்பாடு மற்றும் தாழ்ந்த வட்டி வீதங்கள் என்பன தனியார் துறைக் கொடுகடனின் விரிவாக்கத்திற்கு மேலும் ஆதரவளிக்குமென எதிர்பார்க்கப்பட்டதுடன் கொடுகடன் சுழற்சி வட்டத்தின் விரிவாக்கக் கட்டத்தினையும் நிலைநிறுத்தும். இதன்விளைவாக, வங்கித்தொழில் மற்றும் நிதிக் கம்பனிகள் துறை இரண்டினதும் கொடுகடன் தொடர்ச்சியாக வளர்ச்சியடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்குப் பதிலிறுத்தும் விதத்தில் மத்திய வங்கி கொடுகடன் சுழற்சி வட்டத்தின் விரிவாக்கக் கட்டத்தில் தோன்றக்கூடிய ஏதேனும் முறைமையியல் சார்ந்த இடர்நேர்வுகளின் வெளிப்பாட்டிற்காக நிதியியல் முறைமையினை தொடர்ந்தும் விழிப்புடன் கண்காணிக்கும் என்பதுடன் தேவையானவிடத்து அத்தகைய இடர்நேர்வுகளைத் தணிக்க அதன் பேரண்ட முன்மதியுடைய கொள்கைகளையும் பயன்படுத்தும். மேலும், 2024 காலப்பகுதியில் தனியார் துறைக் கொடுகடன் அதிகரித்ததன் காரணமாக நிதியியல் நிறுவனங்களின் கடன்வழங்கல் வெளிப்படுத்துகையில் காணப்பட்ட அரசாங்கத்தினை நோக்கிய சாய்வுத் தன்மையில் திருத்தங்கள் ஏற்படுவதற்கான சமிக்ஞைகளை வெளிக்காட்டியது. வீட்டுத்துறை மற்றும் கூட்டாண்மைகளிலிருந்தான கொடுகடனுக்கான கேள்வியில் எதிர்பார்க்கப்படும் உயர்வுடன் அரசுக்கான இக்கொடுகடன் வெளிப்படுத்துகைகள் மேலும் வீழ்ச்சியடையுமென எதிர்பார்க்கப்படுகிறது.

பாரிய வெளிப்படுத்துகை வழிமுறைகளை கட்டம் கட்டமாக அனுசரித்துக்கொள்வதனால், அரசிற்குச் சொந்தமான தொழில்முயற்சிகளுக்கான உரிமம்பெற்ற வங்கிகளின் வெளிப்படுத்துகைகளில் படிப்படியான குறைப்பினை உறுதிசெய்து கொள்ளும் என்பதுடன் இது அரசு மற்றும் வங்கிகளுக்குமிடையிலான இடைத்தொடர்புகளைக் குறைவடையச் செய்யும். அரசு தொழில்முயற்சிகளுக்கான படுகடனை உள்ளடக்கிய அரசு படுகடனின் மறுசீரமைப்பு வங்கித்தொழில் துறைக்கான குறைந்தபட்ச தாக்கங்களுடன் நிறைவடைந்த போதும், அரசு மற்றும் வங்கிகளுக்கு இடையேயான இடைத்தொடர்புகள் பற்றி வங்கிகள் தொடர்ந்தும் கவனமாக இருத்தல் வேண்டும். ஒப்பீட்டு ரீதியில் குறைந்த வட்டி வீத சூழலில், அதிகரிக்கும் கடன்பாட்டாளர்களின் மீள்கொடுப்பனவு இயலாற்றல் மற்றும் பொருளாதார நடவடிக்கைகளின் உறுதியான மீட்சி என்பனவற்றின் காரணமாக உரிமம்பெற்ற வங்கிகள் மற்றும் நிதிக் கம்பனிகளின் கொடுகடன் சொத்துப்பட்டியலின் தரம் மேலும் மேம்பாடடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. திரவத்தன்மையற்ற வெளிநாட்டு நாணய நாட்டிற்கான சாதனங்கள் திரவத்தன்மையுள்ள நாட்டிற்கான சாதனங்களுக்காக பரிமாற்றம் செய்யப்பட்டமையால் நாட்டிற்கான பன்னாட்டு முறிகளின் மறுசீரமைப்பானது வங்கிகளின் வெளிநாட்டு நாணயத்திலான திரவத்தன்மை மட்டங்களில் நேர்கணியமான தாக்கத்தினைக் கொண்டிருந்தது. எவ்வாறாயினும், வங்கிகள் செலாவணி வீத தளம்பல்கள், வெளிநாட்டு நிலையற்ற தன்மைகள் மற்றும் வெளிநாட்டு நாணய நிதியிடல் இடைவெளி என்பனவற்றுடன் இணைந்த இடர்நேர்வுகளுக்கெதிராக பாதுகாத்துக்கொள்ள அவர்களது வெளிநாட்டு நாணய திரவத்தன்மை நிலையினை முன்மதியுடன் முகாமை செய்தல் வேண்டும். வங்கித்தொழில் துறையின் இலாபத்தன்மை 2024இல் மீண்டும் உத்வேகம் பெற்றதுடன் சாதகமான பேரண்ட – நிதியியல் நிலைமைகளின் காரணமாக துறைக்கான இலாபத் தோற்றப்பாடு தொடர்ந்தும் நேர்க்கணியமாகக் காணப்படுகின்றது. மேலும், வங்கிகளினால் அண்மையில் அறிக்கையிடப்பட்ட தொழிற்பாட்டு இடர்நேர்வுச் சம்பவங்களின் பின்னணியில் தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்ட வங்கித்தொழில் தீர்வுகளில் தங்கியிருப்பதும் அதிகரித்து வருவதன் காரணமாக தகவல் தொழில்நுட்ப முறைமைகளிலும் இணையவழி பாதுகாப்பிலும் தொடர்ந்தும் முதலீடுகளை

மேற்கொள்வது தகவல் தொழில்நுட்பங்களுடன் தொடர்பான இடர்நேர்வுகளைக் குறைப்பதற்கு இன்றியமையாததாகும்.

நிதியியல் உறுதிப்பாட்டிற்கான நிதியத்தை அரசாங்க ஆதரவுடன் வலுப்படுத்துவதற்கான வழிமுறைகளுடன் சேர்த்து வங்கிகளுக்கான தீர்மானத் திட்டங்கள் உருவாக்கப்பட்டு வருகின்ற அதேவேளை நிதிக் கம்பனிகளுக்கான தீர்மானக் கட்டமைப்பொன்றை நிறுவுவதற்கு நிதித்தொழில் சட்டத்திற்கான திருத்தங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. இலங்கை வைப்புக் காப்புறுதித் திட்டத்தின் நிதிசார் மற்றும் நிறுவனசார் இயலாமை உலக வங்கியின் பன்னாட்டு அபிவிருத்தி அமைப்பிடமிருந்து கிடைக்கும் முதலீட்டு கருத்திட்ட நிதியிடல் மற்றும் நிதியியல் துறை பாதுகாப்பு வலைக் கருத்திட்டத்தின் கீழ் கொள்கை அடிப்படையிலமைந்த மேம்படுத்தல்கள் என்பன ஊடாக வலுப்படுத்தப்பட்டு வருகின்றது. மேலும், முறைப்பாடு கையாளுதல் செயன்முறைகள், சந்தை நடத்தை மேற்பார்வை மற்றும் நிதியியல் வாடிக்கையாளர் கல்வி என்பவற்றை முன்னேற்றுவதன் மூலம் மத்திய வங்கி, நிதியியல் வாடிக்கையாளர் பாதுகாப்பை தொடர்ந்தும் வலுப்படுத்தும்.

நிதியியல் முறைமையின் உறுதித்தன்மையினை பாதுகாப்பதற்காக பரந்த வீச்சிலான அமைப்பியல், சட்டம் மற்றும் கொள்கை மட்டச் சீர்திருத்தங்களும் புத்தாக்கங்களும் நடைமுறைப்படுத்தப்படவுள்ளன. திரட்சிப்படுத்தலுக்கான முதன்மைத் திட்டத்தின் கட்டம் I வெற்றிகரமாக நிறைவடைந்தமையுடன் கட்டம் II 2024 திசம்பரில் ஆரம்பித்ததுடன் 2025 இலும் தொடர்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளமையானது நிதிக் கம்பனிகள் துறையின் தாக்குப்பிடிக்கும் தன்மையினையும் வினைத்திறனையும் மேலும் வலுப்படுத்தும். இணையவழி வங்கித்தொழில் மற்றும் செல்லிடத்தொலைபேசிக் கொடுப்பனவுச் செயலிகளுடாக வசதிப்படுத்தப்பட்ட நாட்டின் உடனடி கொடுப்பனவு முறைமையினைப் பின்பற்றுவது வளர்ச்சியடைந்து வருவதன் ஊடாக பெருமளவாகத் தூண்டப்பட்டு எண்ணியல் கொடுக்கல்வாங்கலில் கணிசமான அதிகரிப்புடன் கொடுப்பனவுகளுக்காக காசு மற்றும் காசோலையைப் பயன்படுத்துவது நடுத்தரகாலத்திலிருந்து நீண்டகாலப்பகுதியில் படிப்படியாக குறைவடையும்

என எதிர்பார்க்கப்படுகின்றது. எண்ணியல் கொடுப்பனவு முறைகள் தொடர்பில் மத்திய வங்கி பொதுமக்கள் விழிப்புணர்வு முன்னெடுப்புக்களை அதிகரிக்கத் திட்டமிட்டிருப்பதுடன் எண்ணியல் கொடுப்பனவு தீர்வுகளை ஊக்குவிப்பதற்கு நிதியியல் நிறுவனங்களுடன் ஒன்றிணையும் என்பதுடன் அவற்றின் பாதுகாப்பான பயன்பாட்டினையும் உறுதிப்படுத்துகின்ற அதேவேளையில் கொடுப்பனவு சேவைகளை மலிவாக்கும் மற்றும் அணுகத்தக்கதாக்கும். எவ்வாறாயினும், கணிசமான சவால்களை ஏற்படுத்துகின்ற இணைய வழி அச்சுறுத்தல்கள் மற்றும் இணையவழி மோசடிகள் உட்பட்ட, உலகளாவிய இடைத்தொடர்புகளுடன் இணைந்த இடர்நேர்வுகள் நிதியியல் முறைமையின் உறுதிப்பாட்டிற்கு கணிசமான அச்சுறுத்தல்களை ஏற்படுத்துகின்றன. தொழில்நுட்பத்துடன் இணைந்த இத்தகைய இடர்நேர்வுகளைத் தணிப்பதற்கு கொடுப்பனவு மற்றும் தகவல் உட்கட்டமைப்பினைத் தொடர்ச்சியாக மேம்படுத்துவதும் ஆர்வலர்களிடையேயான இணைப்பு முயற்சிகளை பேணி வளர்ப்பதும் வாடிக்கையாளர் விழிப்புணர்வினை வலுப்படுத்துவதும் இன்றியமையாததாகும். மேலும் நாட்டின் கொடுப்பனவு முறைமைகளை பலப்படுத்துவதற்கும் அதனுடன் இணைந்த இடர்நேர்வுகளை தணிப்பதற்கும் சட்ட மற்றும் ஒழுங்குமுறைப்படுத்தல் கட்டமைப்பு, இடம்பெற்றுவரும் தொழில்நுட்ப முன்னேற்றங்களுக்கும் வாடிக்கையாளர் கேள்விகளுக்கும் சமாந்தரமாக இற்றைப்படுத்தப்படல் வேண்டும். இதற்கமைவாக, புதிய கொடுப்பனவு மற்றும் தீர்ப்பளவு முறைமைகள் சட்டம் இயற்றப்பட்டு கொடுப்பனவு முறைமைகளுக்கும் அத்துடன் இணைந்த கொடுப்பனவுப் பணிகளுக்கும் ஏற்புடைத்தான ஒழுங்குமுறைப்படுத்தல் கட்டமைப்பு மேலும் வலுப்படுத்தப்படும். இவ்வழிமுறைகள் கொடுப்பனவு முறைமை உறுதித்தன்மையினை உறுதிப்படுத்துகின்ற அதேவேளையில் இலங்கையில் பின்பற்றத்தக்க எண்ணியல் கொடுப்பனவுகளின் தொடர்ச்சியான வளர்ச்சியையும் உறுதிப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

பணம் தூயதாக்கலுக்கெதிரான மற்றும் பயங்கரவாதத்திற்கு நிதியளித்தலை ஒழித்தல் கட்டமைப்பை உலகளாவிய தரநியமங்களுக்கமைவாக வலுப்படுத்துவதற்கான அதன் கடமைப்பொறுப்பை எடுத்துக்காட்டும் விதத்தில் 2026இல் இலங்கை அதன் முன்றாவது பரஸ்பர மதிப்பீட்டிற்கு தயாராகின்றது.

இது தொடர்பிலான இலங்கையின் செயலாற்றமானது இணங்கியொழுக்குவதற்கும் நிதியியல் நடவடிக்கைச் செயலணியின் குறிப்பிடத்தக்க பாதகமான நிதி, பொருளாதார மற்றும் நற்பெயரைக் களங்கமாக்கும் விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய சாம்பல் நிறப்பட்டியலில் இடம்பெறுவதைத் தவிர்ப்பதற்கும் இன்றியமையாததாகும். மேலும், ஏற்கனவே காணப்படுகின்ற நிதியியல் வசதிக்குட்படுத்தல் உபாயங்களினது ஒட்டுமொத்த தாக்கத்தினை மதிப்பிடுவதற்காக நடைமுறைப்படுத்தலுக்குப் பிந்திய பகுப்பாய்வொன்றினை நாடாத்துவதற்கும் அதனைத் தொடர்ந்து தேசிய மட்டத்திலான கேள்விப் பக்க மதிப்பாய்வினைச் செய்வதற்கும் மத்திய வங்கி எதிர்பார்க்கின்றது. 2026இன் நடுப்பகுதியில் நடைமுறைப்படுத்தப்படுவதற்குத் திட்டமிடப்பட்டுள்ள தேசிய நிதியியல் வசதிக்குட்படுத்தல் கட்டம் II, சான்று அடிப்படையிலமைந்த கொள்கைக் கட்டமைப்பொன்றாக உருவாக்கப்படுவதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது. பன்னாட்டு நிதிக் கூட்டுத்தாபனத்தின் உதவியுடன் உருவாக்கப்பட்ட நிலைபேறான நிதி வழிகாட்டல் 2.0, 2025இல் தொடங்கப்பட்டு ஐந்து வருடங்களுக்கு நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. இது முக்கிய நிதியியல் துறை ஆர்வலர்களுடனான ஒன்றிணைப்புடன் நிலைபேறான நிதியிடலின் முன்னுரிமையிலான சுற்றாடல் மற்றும் சமூக நோக்கு விடயங்களை கையாளும்.

4.2.5 இறைத் துறைத் தோற்றப்பாடு


அரசிறையினை அடிப்படையாகக் கொண்ட இறைத் திரட்சி மற்றும் இறை ஒழுங்குகளைப் பேணுதல் என்பன தொடர்பான அரசாங்கத்தின் கடப்பாடும் விடா முயற்சியும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது. வருடாந்த இறை உபாய அறிக்கையொன்றினை வெளிப்படுத்தல் மற்றும் ஐந்தாண்டு நடுத்தர கால இறைக் கட்டமைப்பினை ஆரம்பித்தல் என்பன 2024ஆம் ஆண்டின் 44ஆவது இலக்க பொது நிதியியல் முகாமைத்துவச் சட்டத்தின் கீழ் கட்டாயமானவைகளாகும். தற்போதைய இறை உபாயம் அரசிறையினை அடிப்படையாகக் கொண்ட திரட்சியைச் சுற்றி நிலைநிறுத்தப்பட்டதுடன் பன்னாட்டு நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட நிதிய வசதி நிகழ்ச்சித் திட்டத்துடனும் பொது நிதியியல் முகாமைத்துவ சட்டத்தின் தேவைப்பாடுகளுடனும் இணைக்கப்பட்டது. இதன்படி, நிதிய திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சினால் வெளியிடப்பட்ட

வரவுசெலவுத்திட்டம், பொருளாதாரம் மற்றும் இறை நிலைமை அறிக்கை 2025இல் காணப்படும் நடுத்தர கால இறைக் கட்டமைப்பு 2024-2029 நடுத்தர காலத்தில் அரசாங்கத்தின் இறை இலக்குகள் பற்றி எடுத்துக்காட்டுகிறது. அரசிறையினை 2025இல் மொ.உ. உற்பத்தியின் 15.0 சதவீதத்திற்கு அதிகரிப்பதையும் நடுத்தர காலத்தில் இதனை மேலும் அதிகரிப்பதையும் அதேவேளை ஆரம்ப செலவினங்களை மொ.உ. உற்பத்தியின் 13.0 சதவீதத்திற்கு கீழே பேணுவதையும் அரசாங்கம் இலக்காகக் கொண்டிருந்தது. 2026 இலிருந்து ஒட்டுமொத்த வரவுசெலவுத் திட்டப் பற்றாக்குறையினை மொ.உ.உற்பத்தியின் 5.0 சதவீதத்திற்கு கீழே கட்டுப்படுத்துவதனை நோக்கி நெறிப்படுத்த முயற்சிக்கப்பட்ட வேளையில் 2025 இலிருந்தும் அதற்கு அப்பாலும் ஆரம்ப மிகையினைக் குறைந்தபட்சம் மொ.உ.உற்பத்தியின் 2.3 சதவீதத்தில் பேண கடுமையாக முயற்சிக்கப்பட்டது. பொது நிதியியல் முகாமைத்துவச் சட்டத்தில் குறித்துரைக்கப்பட்டவாறு, இறை விதிகளைப் பின்பற்றுவதன் மூலம் இறை ஒழுங்குகளைப் பேணுவதும் ஆரம்ப மிகைகளை எய்துவதும் படுகடன் மட்டங்களை நீடித்துநிலைத்திருக்கும் பாதைக்கு கொண்டுவருவதற்கும் இறை நீடித்து நிலைத்திருக்கும் தன்மையினைப் உறுதிப்படுத்துவதற்கும் மிக முக்கியமானதாகும். இதன்படி, தற்போதைய நடுத்தரகால இறைக் கட்டமைப்பும் நடுத்தரகாலத்தில் மத்திய அரசாங்கத்தின் படுகடனை நிலைத்திருக்கக்கூடிய மட்டத்திற்கு படிப்படியாக குறைப்பதன் மீது கவனத்தினைச் செலுத்தியது. பன்னாட்டு நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட நிதியிடல் வசதி நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் சீர்த்திருத்தச் சீராக்கங்களின் தொடர்கள் பேரண்டப் பொருளாதார உறுதிப்பாட்டில் நேர்க்கணிய பெறுபேறுகளை விளைவித்ததுடன் நீண்டகால இறை மற்றும் படுகடன் நீடித்து நிலைத்திருக்கும் தன்மையினை உறுதிப்படுத்துகின்றது.

தற்போது இடம்பெற்றுவரும் சீர்த்திருத்த நிகழ்ச்சித்திட்டத்தினை தொடர்வது அரசாங்கத்தின் அரசிறை இலக்குகளை எய்துவதற்கும் அதேபோன்று எதிர்வரும் காலப்பகுதியில் இறை இடர்நேர்வுகளைக் குறைப்பதற்கும் மிக இன்றியமையாததாகும். பொருளாதார நெருக்கடியின் உச்ச கட்டத்திற்கு மத்தியில் 2022இன் நடுப்பகுதியில் முன்னெடுக்கப்பட்ட இலங்கையின் இறைச் சீர்த்திருத்தப் பயணம்

புலப்படக்கூடிய பெறுபேறுகளை விளைவிக்கத் தொடங்கியது. கடந்த இரண்டு ஆண்டுகாலப்பகுதியில், தொடர்ச்சியாக இரு ஆண்டுகளாக காணப்பட்ட நேர்க்கணிய ஆரம்ப நிலுவை நிலை, வரி அரசிறை சேகரிப்பின் கணிசமான அதிகரிப்பு மற்றும் சிக்கனப்படுத்தப்பட்ட செலவினம் என்பனவற்றால் அரச நிதியங்கள் வலுவடைந்தன. இது, அண்மைக் காலத்தில் முன்னொருபோதுமில்லாத போக்காகும். முக்கிய வரிச் சீர்த்திருத்தங்களை ஏற்கனவே நடைமுறைப்படுத்தப்பட்டிருப்பதனை பரிசீலனையில் கொள்கையில் அரசிறைச் சேகரிப்பில் எதிர்காலத்தில் எதிர்பார்க்கப்படும் எதிர்கால வளர்ச்சி வரி நிருவாக சீர்த்திருத்தங்களுடாக எய்தப்பட வேண்டும். இது தொடர்பில் குறிப்பாக, மேம்படுத்தப்பட்ட பெறுமதிசேர் வரியினைக் கடைப்பிடிப்பதனுடாக வரி இணங்குவிப்பை அதிகரிப்பது இன்றியமையாததாகும். மேலும், தனிப்பட்டவர்களின் வரி தாக்கல்செய்வதற்கான இலகுவாக்கப்பட்ட நிகழ்நிலை வாயில் அறிமுகப்படுத்தப்பட்டமை, அரசிறை நிருவாகம் மற்றும் முகாமைத்துவ தகவல் முறைமையினூடாக வரிச் சேகரிப்பின் ஒருங்கிணைப்பு என்பன அரச டிஜிட்டல் மயப்படுத்தலுடன் சேர்ந்து அரசிறைச் சேகரிப்பினை வலுப்படுத்துமென எதிர்பார்க்கப்படுகிறது. ஊர்திகளின் இறக்குமதி மீதான கட்டுப்பாடுகள் தாராள மயப்படுத்தப்பட்டமையிலிருந்து எதிர்பார்க்கப்பட்ட அரசிறைச் சேகரிப்புக்களுடன் சேர்ந்து வரிச்சேகரிப்பினை 2025ஆம் ஆண்டுக்கான மொ.உ.உற்பத்தியின் 15 சதவீதம் கொண்ட இலட்சியமிக்க இலக்கினை அடைய இவ்வழிமுறைகள் அவசியமானதாகும். மேலும், அரசிற்குச் சொந்தமான தொழில்முயற்சிகளின் சீர்த்திருத்தங்களை நடைமுறைப்படுத்துவது அவற்றின் நிதியியல் ஆற்றல்வாய்ந்த தன்மையினை மேம்படுத்துவதற்கும் ஆளுகையினை வலுப்படுத்துவதற்கும் அவற்றினால் ஏற்படுத்தப்படும் இடர்நேர்வுகளைக் குறைப்பதற்கும் மிக இன்றியமையாததாகும். பொதுப் பயன்பாடுகளுக்காக செலவினைப் பிரதிபலிக்கும் விலையிடல் பொறிமுறையினைக் கடைப்பிடிப்பது அரசாங்கத்தின் எதிர்பாராத பெறுப்புக்களை தவிர்ப்பதற்கும் அரசிற்குச் சொந்தமான தொழில்முயற்சிகளின் அதிகரித்த கடன்பாடுகளுடாக உள்நாட்டு நிதியியல் முறைமையின் மீது ஏற்படக்கூடிய அழுத்தங்களைத் தவிர்ப்பதற்கும் முக்கியமானதாகும்.

வரைபடம் 4.3: எறிவுசெய்யப்பட்ட காலாண்டுரீதியான உண்மை மொ.உ.உற்பத்தியின் வளர்ச்சி (ஆண்டிற்கான, %)



குறிப்பு: எதிர்வுகூறல் என்பது வாக்குறுதியோ அன்றில் கடப்பாடோ அல்ல

2025 மாத மாத எதிர்வுகூறல் சுற்றில் கிடைக்கப்பெறுகின்ற தரவுகள், மேற்கொள்ளப்பட்ட ஊகங்கள் மற்றும் தீர்மானங்கள் என்பவற்றை எதிர்வுகள் பிரதிபலிக்கின்றன.

விச்ச வரைபடமானது படிப்படியாக மங்கலடைகின்ற நிறங்களின் நம்பிக்கை இடைவெளிகளைப் பயன்படுத்தி அடிப்படை எறிவுப்பாதையைச் சூழ்ந்துள்ள நிச்சயமற்றத்தன்மையைத் தெளிவுபடுத்துகின்றது. வரைபடத்தில் காட்டப்பட்டுள்ள நம்பிக்கை இடைவெளிகள் நடுத்தர காலத்தில் மொ.உ.உற்பத்தியின் வளர்ச்சி தளம்பலடையக்கூடிய பெறுமத்களுக்குள்ளான விச்சகளை எடுத்துக்காட்டுகின்றன. உதாரணமாக, தடிப்பான நில நிறப்படுத்தப்பட்ட பகுதியானது 50 சதவீத நம்பிக்கை இடைவெளியினை எடுத்துக்காட்டி உண்மையான மொ.உ.உற்பத்தியின் வளர்ச்சி விளைவு இவ் இடைவெளியினால் அடையப்படும் என்ற 50 சதவீத நிகழ்தகவினைக் குறித்துக்காட்டுகின்றது. நம்பிக்கை இடைவெளி நீண்ட காலத்தில் பேரண்ட மாறிகளின் எதிர்வுகூறலின் அதிகரிக்கின்ற நிச்சயமின்மையினைக் காட்டுகின்றது. தளம்பலடைகின்ற உலகளாவிய சூழல் மற்றும் உள்நாட்டுப் பொருளாதாரத்தில் உள்ள நிச்சயமின்மைகள் என்பவற்றினைக் கருத்திற்கொள்கையில் அடிப்படை எதிர்வுகூறல்கள் பல்வேறு உள்ளார்ந்த ஆற்றல்வாய்ந்த மேல்நோக்கிய மற்றும் கீழ்நோக்கிய இடநேர்வுகளுக்கு வெளிப்படுத்தல்க்குட்பட்டுள்ளன. ஏதேனும் குறிப்பிடத்தக்க மாற்றம் எறிவுசெய்யப்பட்ட பாதையிலிருந்து அடையப்பட்ட வளர்ச்சிப் பாதை விலகுவதற்கு வழிவகுக்கக்கூடும்.

மூலம்: மத்திய வங்கி அலுவலர் எதிர்வுகள்

4.2.6 வளர்ச்சி வாய்ப்புக்கள்

பேரண்டப் பொருளாதார உறுதிப்பாடு பழைய நிலைக்குத் திரும்பியமையின் காரணமாக, 2024இல் கணிசமான மாற்றங்களைப் பதிவுசெய்த இலங்கையின் பொருளாதாரம் நடுத்தர காலப்பகுதியில் சாதகமான வளர்ச்சி உத்வேகத்தினைப் பேணும் என எதிர்பார்க்கப்படுகிறது. பொருளாதாரம் மற்றும் அரசியல் உறுதித்தன்மை, குறைந்த வட்டி வீதம் மற்றும் பணவீக்கச் சூழல் மற்றும் நேர்க்கணியமான முதலீட்டாளர் மனோபாவம் என்பன நடுத்தரகாலத்தில் வளர்ச்சியை உத்வேகப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இறக்குமதிக் கட்டுப்பாடுகள் முழுமையாக அகற்றப்பட்டமையினைத் தொடர்ந்து உள்ளீடுகளின் கிடைப்பளவு மேம்பட்டிருப்பதனை தொடர்ந்து, விசேடமாக, கைத்தொழில்துறை அதன் வளர்ச்சி உத்வேகத்தினை பலப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, கட்டுமானத் துறை, குறைந்த வட்டி வீதங்கள், மூலப்பொருட்களை பெறக்கூடியதன்மை மேம்பட்டமை,

நன்கொடையாளர்களினால் நிதியிடப்படும் கட்டுமானங்கள் மீளத்தொடங்குவதற்கான சாத்தியத்தன்மை மற்றும் தனியார் துறை மற்றும் வீட்டுத்துறையினரின் கட்டுமானங்கள் என்பனவற்றின் ஆதரவுடன் உறுதியான வளர்ச்சியை பதிவுசெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. அண்மைக் காலத்திலிருந்து நடுத்தர காலப்பகுதி வரையில் பணிகள் துறையின் தோற்றப்பாடு ஆரோக்கியமானதாகக் காணப்பட்டது. இதற்கு குறிப்பாக சுற்றுலாத்தொழில் துறையில் காணப்படும் வாய்ப்புக்களும் மற்றைய துறைகளின் மீட்சியிலிருந்து கசியும் தாக்கம் என்பன பக்கபலமாக விளங்கின. எனினும், 2024இன் பிற்பகுதியிலும் 2025இன் முற்பதியிலும் வானிலை இடையூறுகளின் காரணமாக வேளாண்மைத் துறை குறிப்பிடத்தக்க பின்னடைவுகளை எதிர்நோக்கியதுடன் இது துறையில் செயலாற்றத்தின் மீது எதிர்மறையான தாக்கத்தினை ஏற்படுத்தும். அண்மைக் காலத்திலும் நீண்ட காலத்திலும் காலநிலை மாற்றத்தினால் ஏற்படும் தாக்கத்தின் வானிலை இடையூறுகளினால் வழங்கல்பக்க

அதிர்வுகள் பொருளாதாரச் செயலாற்றத்தின் மீது பல்வேறு முனைகளில் பாதிக்கப்படும் தன்மையினை உருவாக்கும் என்பதனால் முன்கூட்டிய கண்காணிப்பு மேற்கொள்ளப்படவேண்டும். அதேவேளை, இறைத்திரட்சி முயற்சிகளில் எதிர்பார்க்கப்படும் தொடர்ச்சி சுருக்கத்தினை ஏற்படுத்தக்கூடும். மறுபுறத்தில், இறைத்திரட்சி மற்றும் அரசதுறை சீர்திருத்தங்களினூடாக மேம்பட்ட இறைச் செயலாற்றம் உற்பத்தியாக்கம் மிக்க தனியார் துறைக்கு கூடியளவு மூலவளங்களை விடுவித்து, பொருளாதார வினைத்திறனையும் முதலீட்டாளர் மனோபாவங்களையும் உத்வேகப்படுத்துவதன் மூலம் இறையின் கடுமையான சுருக்க தாக்கத்தினை மட்டுப்படுத்துகிறது.

சவாலான உலகளாவிய சூழலுக்கு மத்தியில் நிலையான மற்றும் உள்ளடக்கிய முறையில் பொருளாதார விரிவாக்கத்தை வலுப்படுத்த, நீண்டகாலமாக நிலுவையில் உள்ள சீர்திருத்தங்கள் வரும் காலங்களில் தீவிரமாக செயல்படுத்தப்பட வேண்டும். குறிப்பாக, பாதுகாப்பு சார்ந்த கொள்கைகள் மற்றும் புவிசார் பொருளாதாரங்கள் கூறாக்கல் நடவடிக்கை என்பனவற்றின் காரணமாக வெளிநாட்டுத் தாக்கங்கள் தொடர்ந்து காணப்படுகின்றன. இது, ஏற்றுமதிகளைப் பன்முகப்படுத்தல், இலங்கையின் சுதந்திர வர்த்தக உடன்படிக்கைகள் மற்றும் பிராந்திய ஒருங்கிணைப்பினை வலுப்படுத்தல் போன்ற இலங்கையின் ஏற்றுமதிச் செயலாற்றத்தினை மேம்படுத்தக்கூடிய வழிமுறைகளுடாக நாட்டின் வெளிப்புறத் தாக்குப்பிடிக்கும் தன்மையினை மேம்படுத்துகின்ற முயற்சிகளின் முக்கியத்துவத்தை மீண்டும் வலியுறுத்துகிறது. குடித்தொகை வயது முதிர்ந்துவரும் இந்நேரத்தில், விசேடமாக இளமையும் தேர்ச்சியும் பெற்ற தொகுதி தொழிலாளர்களின் புலம்பெயர்வு, பொருளாதாரத்தின் மனித மூலதனத் தளத்திற்கு சில சவால்களை தோற்றுவிக்கின்றன. மேலும், பெண்களின் தொழிற்படைப் பங்கேற்பு வீதம் கணிசமானளவிற்கு குறைவாகக் காணப்படுகின்றமை மற்றும் கல்விகற்ற இளைஞர்களுக்கிடையே காணப்படும் உயர்ந்த தொழிலின்மை வீதம் என்பனவற்றினால் பிரதிபலிக்கப்பட்டவாறு, தொழிலாளர் மூலவள வழங்கல்களின் குறைப் பயன்பாடு பொருளாதாரம் அதன் உண்மையான உள்ளார்ந்த வளத்தினை அணுகுவதற்கு முட்டுக்கட்டையாகக் காணப்படுகிறது. இப்பிரச்சனைகளைக் கட்டுப்படுத்துவதற்குப் பொருத்தமான அண்மைய மற்றும் நடுத்தரகாலக்

கொள்கை வழிமுறைகள், குறிப்பாக, இலங்கையின் குடித்தொகை விரைவாக வயது முதிர்ச்சியடைந்துவரும் பின்னணியில் தேவைப்படுகின்றன. குடித்தொகையினரின் கணிசமான அளவினர் வறுமையின் விளிம்பில் தொடர்ந்தும் வாழ்ந்து வருவதனையும் பொருளாதாரத்தின் வளர்ச்சி உத்வேகத்திற்கு முழுமையாக பங்களிக்கின்ற அவர்களின் செயலாற்றம் வரையறுக்கப்பட்டிருப்பதனையும் பரிசீலனையில் கொள்கையில் அண்மைய காலத்தில் பாதுகாப்பு வலையமைப்பினை பலப்படுத்துவதற்கு முன்னுரிமையளிக்கயளிக்கப்பட வேண்டும். எதிர்பார்க்கப்பட்ட

ஒழுங்குமுறைப்படுத்தல்களும் தற்போதுள்ள தொழிற்சட்டங்களின் நவீனமயப்படுத்தல்களை பன்னாட்டு நியமங்களுக்கு இணையாக தொழில்நிலைச் சட்டத்துடன் ஒருங்கிணைப்பதும் தொழிலாளர் உற்பத்தித்திறனை உயர்த்தி ஒட்டுமொத்த பொருளாதார வினைத்திறனுக்கும் பங்களிக்கும். மேலும், எதிர்பார்க்கப்படும் காணிச் சீர்திருத்தங்கள், கைத்தொழில் அபிவிருத்திக்கான புதிய தேசியக் கொள்கை மற்றும் நாட்டின் தயாரிப்பு மற்றும் வெளிநாட்டுத் துறை செயலாற்றத்தினை உத்வேகப்படுத்துவதற்கான நடுத்தர கால உபாயத்திட்டம் என்பன டிஜிட்டல் பொருளாதாரமொன்றினை கட்டியெழுப்புவதில் அரசாங்கத்தின் வலுவான திட்டங்களுடன் சேர்த்து இலங்கையின் பொருளாதாரத்தின் பரிமாணத்தில் உன்னத நிலையொன்றினைத் தோற்றுவிக்கும். மேலும், மனித வளங்களின் திறனைப் பயன்படுத்த கல்வி, திறன் மேம்பாடு மற்றும் ஆய்வு ஆகியவற்றில் முதலீடு செய்வது மிக முக்கியமான அதே வேளை தொழில்நுட்ப முன்னேற்றங்கள் மூலம் அனைத்து துறைகளிலும் உற்பத்தித்திறனை அதிகரிக்க புதுமைகளை வளர்ப்பதும் அவசியம். மேலும், சிறந்த வள ஒதுக்கீடு மற்றும் சேவை வழங்கலை உறுதி செய்வதற்கு அரசதுறை செயற்றிறனில் உள்ள சிக்கல்களை நிவர்த்தி செய்வது மிகவும் முக்கியமானது. மேலும், நிறுவன சீர்திருத்தங்கள் மூலம் சாதகமான முதலீட்டு சூழலை உருவாக்குவது, வளர்ச்சியை துரிதப்படுத்த வெளிநாட்டு நேரடி முதலீட்டை ஈர்ப்பதற்கு மிகவும் முக்கியமானது. இவ்வழிமுறைகள் பொருளாதார உள்ளடக்க வசதிகளை விரிவுபடுத்துவதன் மீதும் உயர்ந்த வருமான அந்தஸ்த்திற்கு உயர்த்தும் விதத்தில் பின்தங்கிய

வசதி குறைந்த பிரிவினருக்கு வலுவூட்டுவதன் மீதும் கவனம் செலுத்துதல் வேண்டும். இதன்மூலம் அவர்கள் வறுமைநீச்சு வட்டத்திலிருந்து தப்பித்துக்கொள்வதனை இயலுமைப்படுத்துகிறது. மேலும், பொருளாதார வளர்ச்சியை நிலைநிறுத்துவதற்கும் முதலீட்டாளர் நம்பிக்கையை வளர்ப்பதற்கும் கொள்கை நிலைத்தன்மையும் உறுதியும் இன்றியமையாததாகும். அனைத்தையுமுள்ளடக்கிய மற்றும் நீடித்துநிலைத்திருக்கும் வளர்ச்சி உத்வேகத்தின் மீதான பொருளாதார முன்னேற்றத்தினை உறுதிப்படுத்துவதற்கு முறைமையியல் சார்ந்த ஆளுகைப் பலவீனங்களையும், ஊழலையும் சட்ட நடைமுறைப்படுத்தல்களையும் சரியான நேரத்தில் கட்டுப்படுத்துவது பேரண்ட முகாமைத்துவம் வாய்ந்த விடயமாகும்.

4.3 முடிவுக் குறிப்புகள்

எதிர்வரும் காலத்தில், இலங்கையின் பொருளாதார சுபீட்சமானது பாடுபட்டு உழைத்த பேரண்டபொருளாதார உறுதிப்பாட்டைப் பாதுகாப்பதிலும் பொருத்தமான வளர்ச்சி சார்ந்த சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்துவதிலும் பெரிதும் தங்கியிருக்கும். பொருத்தமற்ற கொள்கைகளினாலும் மீண்டும் மீண்டும் மேற்கொள்ளப்பட்ட கொள்கைத் திரும்பல்களினாலும் பல்வேறு சந்தர்ப்பங்களில் இலங்கைப் பொருளாதாரம் பல ஆண்டுகள் பின்னோக்கி நகர்த்தப்பட்டுள்ளது. பொருளாதார சரிவு, அண்மைய நெருக்கடி காலப்பகுதியில் பிரஜைகள் அனுபவித்த இன்னல்கள், அத்துடன் ஒன்றுசேர்ந்த பொருளாதார பாதிப்புகள் போன்றன மேலும் கொள்கைத் தவறுகள் ஏற்படுவதற்கு இடமளிக்காது. தற்போதைய சீர்திருத்த முயற்சிகள் இறை மற்றும் படுகடன் நிலைத்தன்மைக்கு தேவையான கட்டமைப்பை வழங்குவதுடன் நிலையான பொருளாதார ஸ்திரத்தன்மை மற்றும் வளர்ச்சி மீதான நீண்டகால கட்டமைப்புத் தடைகளை சரிசெய்கின்றன. இப்பின்னணியில், பொருளாதாரத்தின் அனைத்து ஆர்வலர்களுக்கும் நண்டகால நன்மைகளை உறுதிசெய்வதற்கு தற்போதைய பேரண்டபொருளாதார சீராக்கத்தையும் வளர்ச்சியை மேம்படுத்தும் கட்டமைப்புசார் சீர்திருத்த நிகழ்ச்சித்திட்டத்தையும் பின்பற்றுவதில் உறுதியான அர்ப்பணிப்பு இன்றியமையாததாகும். குறிப்பாக உலகளாவிய ரீதியில் காணப்படும் பாதுகாப்புவாத கொள்கைகள் மற்றும் புவிசார் பொருளாதார கூறாக்கல் நடவடிக்கை காரணமாக அண்மையில் உயர்வடைந்த வெளிப்புற சவால்கள் இலங்கையின் வெளிநாட்டுத் துறையின் பாதிக்கப்படையும் தன்மையை அதிகரிக்கச் செய்யலாம்.

வணிகப்பொருள் மற்றும் பணிகள் ஏற்றுமதிகளைப் பன்முகப்படுத்தல் மற்றும் நாட்டின் உலகளாவிய மற்றும் பிராந்திய ஒருங்கிணைப்பை வலுப்படுத்துவதன் மூலம் வெளிநாட்டுத் துறையின் செயலாற்றத்தையும் தாக்குபிடிக்கும் தன்மையையும் மேம்படுத்துவதன் முக்கியத்துவத்தை இது மீண்டும் வலியுறுத்துகின்றது. வெளிநாட்டுத் தாங்கிருப்புகளை மேலும் கட்டியெழுப்புவதை வசதிப்படுத்துவதன் மூலம், அதிகரித்த வெளிநாட்டுச் செலாவணி வருவாய் இயலாற்றலை இது உறுதிசெய்யும். அதேவேளை, நாட்டின் நெருக்கடிக்கு பிந்திய மீட்பின் நீடித்துநிலைத்திருக்கும் தன்மையானது, வெளிநாட்டு உற்பத்தித்திறன் வாய்ந்த மற்றும் வெளிநாட்டுச் செலாவணியை உருவாக்கும் துறைகளில் முதலீடுகளைக் கவர்வதில் தங்கியிருக்கின்றது. வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு முதலீட்டாளர்களுக்கான ஊழலின் பாதிப்பினைக் கொண்டிராத நியாயமான மற்றும் பாதுகாப்பான வியாபாரச் சூழல் மற்றும் வினைத்திறன்மிக்க சட்ட முறைமை போன்றவற்றை உறுதிசெய்வது வியாபாரம் செயற்படக்கூடிய சூழலுக்கான உடனடி சீர்திருத்தங்களைத் தேவைப்படுத்துகின்றது. பொருளாதாரத்தின் உள்ளார்ந்த ஆற்றலை விரிவுபடுத்துவதற்கு குறிப்பாக, தொழில்நுட்பத்தை தழுவுதல், டிஜிட்டல் வசதிக்குட்படுத்தும் தன்மை, மற்றும் திறன் மேம்பாடு ஆகியவற்றின் மூலம் கட்டமைப்புசார் பொருளாதார மாற்றத்தை இலக்காகக் கொண்டுள்ள கொள்கைகள் முக்கியமானவையாகும். நீண்டகால இறை நீடித்துநிலைத்திருக்கும் தன்மையை உறுதிப்படுத்துவதற்கு அரசாங்கம் குறுகிய இறை இடைவெளிக்குள் பயணிக்க வேண்டியிருப்பதனால், இறை விரிவாக்கத்தினூடாக பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிப்பதற்கான ஆற்றல் அண்மைய மற்றும் நடுத்தர காலத்தில் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. ஆகையினால், நிலையான கொள்கைகள் மற்றும் தேவையான சட்ட, ஒழுங்குமுறைப்படுத்தல் மற்றும் நிறுவனரீதியிலான ஆதரவு என்பனவற்றின் மூலம் தனியார் துறை பங்கேற்பினைப் பேணி பொருளாதார விரிவாக்கத்தை ஊக்குவித்தல் அவசியமாகும். எனவே, உள்நாட்டு பொருளாதார உறுதிப்பாட்டை நிலைநிறுத்துவதற்கும், அத்துடன் பொருளாதார வளர்ச்சியின் அனைத்தையுமுள்ளடக்கியதும் நிலைபெறத்தக்க வளர்ச்சியை நோக்கி நாட்டின் முன்னேற்றத்திற்கு வழியமைப்பதற்கும் இவ் எதிர்பார்க்கப்பட்ட கட்டமைப்புசார் சீர்திருத்தத்தை நடைமுறைப்படுத்துவதும் தொடர்வதும் மிகமுக்கியமானதாக விளங்கும்.